

RPP Infra Projects Ltd

No.280/SECT/Stock Exchange/2021-22

Date: January 7, 2022

To,

The General Manager, Listing Department, BSE Limited,

Floor -25, Phiroze Jeejeebhoy Tower, Dalal Street, Mumbai- 400001

Scrip Code: 533284

The Vice-President, Listing Department, National Stock Exchange of India Ltd.

Exchange Plaza, 5"Floor, Plot No. - C/1, G Block, Bandra - Kurla Complex, Bandra (E), Mumbai -

400051

Symbol: RPPINFRA

Dear Sir/Madam,

Sub.: Submission of Newspaper Advertisement for First and final Call Notice in accordance with Regulation 30 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to provisions of Regulation 30 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. We are submitting herewith the eclippings of the First and Final Call Notice published in connection with the Rights Issue of the Company, in the following newspapers on January 07, 2022:

- 1. Financial Express- (English) (All Editions)
- 2. Jansatta (Hindi) (All Editions)
- 3. Daily Thanti (Tamil- Erode)

Kindly take the same on record.

Thanking you,

Yours faithfully,

RPP Infra Projects Limited,

Pradeep Kumar Nath

Company Secretary



OSBI

Platform Engineering-I Department, State Bank of India,

Global IT Centre, Sector-11, CBD Belapur, Navi Mumbai - 400614

CORRIGENDUM-1

Please refer to RFP no. SBI/GITC/Platform Engineering-I/2021/2022/809

Dated: 06.12.2021 for Procurement of Comprehensive Endpoint

Security Solution for State Bank Group. Corrigendum-1 dated

06.01.2022 can be accessed under procurement news at

https://www.sbi.co.in and e-Procurement agency portal

GROWINGTON VENTURES INDIA LIMITED

(Formerly known as VMV Holidays Limited)

CIN: L63090MH2010PLC363537

Registered Office: Shiv Chamber, 4th Floor, Plot No. 21, Sector - 11,

CBD Belapur Navi Mumbai - 400614

Email.id:vmvholidays.sme@gmail.com;Website: https://growington.in/

INFORMATION REGARDING EXTRA ORDINARY GENERAL MEETING

TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC)/

OTHER AUDIO VISUAL MEANS (OAVM)

NOTICE is hereby given that the Extra Ordinary General Meeting (EGM) of the members

of the company is scheduled to be held on Friday. 04th February, 2022 at 09:45 A.M.

through VC/ OAVM without physical presence of the members at a common venue, in

compliance with the provisions of the Companies Act 2013, ('the Act') MCA Circular No.

14/2020 dated April 08, 2020, Circular No.17/2020 dated April 13, 2020 issued by the

Ministry of Corporate Affairs followed by Circular No. 20/2020 dated May 05, 2020 and

Circular No. 02/2021 dated January 13, 2021 and all other relevant circulars issued from

time to time, issued by the Ministry of Corporate Affairs and Circular No.

SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12 May 2020, Circular No.

SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated 15 January 2021 and all other relevant

circulars issued from time to time issued by the Securities Exchange Board of India (SEBI).

In compliance with the above Circulars, electronic copies of the Notice of EGM will be sent

to all the members whose email addresses are registered with the Company/Depository Participant(s). The said Notice will also be available on the Company's website at

https://growington.in/ and on the website of the Stock Exchanges where the shares of the

Members holding share(s) in physical mode are requested to send the following

and self-attested scanned copy of PAN card by email to the company at

vmvholidays.sme@gmail.com or to the Share Transfer Agent of the Company at

Members holding share(s) in electronic mode are requested to register/update their

e-mail addresses with their respective Depository Participants ("DPs") for receiving a

Shareholders will have an opportunity to cast their votes remotely on the businesse

The login credentials for casting the votes through e-voting shall be made available to

the members through email after successfully registering their email addresses in the

This notice is being issued for the information and benefit of all the shareholders of the

For GROWINGTON VENTURES INDIA LIMITED

(Company Secretary and Compliance Officer)

Company in compliance with the applicable circulars of the MCA and SEBI.

as set forth in the Notice of the EGM through remote e-voting system.

details for registration of their email id: Folio No., Name of shareholder, Mobile no., email id

to transact the business as set out in Notice Convening the EGM.

Company are listed (www.bseindia.com).

support@purvashare.com

Place: Mumbai

Dated: 07/01/2022

Manner of casting Vote through e-voting:

Manner of registering/updating email addresses:

communications from the Company electronically.

Deputy General Manager

(Platform Engineering-I Department)

https://etender.sbi/SBI/

Place: Navi Mumbai

Date: 07.01.2022

CLASSIFIEDS

RAZINEZZ

LOANS



www.vfslcapital.com

0070691857-51-1

TIVIPORTANT acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P.) Limited cannot be held (P.) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.

CLASSIFIED CENTRES IN MUMBAI Phone: 42872727

Express Advertising, Borivali (W). Phone: 2833 7799 / 2833 9977. Mobile: 9820401077

Falcon Multimedia Pvt. Ltd.,

Borivali (E) Mobile : 9833226463 Jeet Publicity Mobile: 9820006816

Nikharge Advertising, Borivali (W), Phone: 28921255 Mobile: 9322210176

Borivali (W), Mobile: 9322139909 Ad Plus

Mobile: 8779657505

Ashansi Advertising & Press Relations, Mira Road (E), Phone: 022-28114235 Mobile: 9833933502

M.S. Advertising, Bhayander (E), Mobile: 9769711727

Sugo Advertising, Phone: 7756982329/ 7028565571

Mayuresh Publicity, Phone: 0250 - 2503913. Mobile : 9923935556

Phone: 022-27461970 Ronak Advertising

Vashi.

Plasma Advertising.

Phone: 71012345 Mobile: 9324102060/ 9820152753 Rahul Advertising

S.Kumar Publicity.

Phone: 022-65119998

Phone: 27898472 Mobile: 9820889848 Siba Ads & Communications,

A.M. Corporation, Phone: 67311000. Advait Advertising

Phone: 27892555/ 61372555

Phone: 25345294 / 25380080. Ashwini Communication, Thane (W). Phone: 2544 5007

Thane (W).

Mangal Advtg & Consultancy, Thane (W). Phone: 2538 8134 Mobile: 9869197367

Mobile: 9820927100

Phone: 25406749, Mobile: 9223355732 Sarathi Enterprises, Thane (W),

Phone: 25426604

Sahil Advertising

Thane (W).

Mobile: 9920003886 Shireen Advertising, Thane (W).

Phone: 25343648 / 25341538 Surbhi Advertising Thane (W).

Phone: 67924448/9, 66743142

Swati Advertisers, Thane (W), Phone: 9820786203

Dombivli (E). Phone: 0251-2862551 Mobile: 9870017985

Aries Media

Mayekar's Ad Junction.

Dombivali (E). Phone: 0251 - 2430030 Budhkar Publicity Pvt. Ltd.

Kalyan (W). Phone: 0251 - 2205995 Mobile: 9322400262 Dimensions Advertising, Dombivli (E).

Phone: 0251-2445074

Mobile: 9322597885

Dombivli (E). Phone: 0251-2448917 Mobile: 9819575111 Radha Advertising,

Dombivli (E). Mobile : 9920909141 9833555898 Bajaj Publicity Dombivli (E)

Miblie: 9320962437 Y.B. Kulkarni Advertising. Dombivali (W). Phone: 0251 - 2480136 Mobile: 9821467209

Mobile: 9322681423 Ambition Advertising. Ghatkopar (E),

Pinky Advertising,

Ambernath (E),

Phone: 24210792 / 94. Dattaguru Advertising

Ghatkopar (W), Mobile: 9870528143

K. Parth Publicity, Ghatkopar (E),

Phone: 2501 3939 / 2501 2323 Sanjeevani Advtg. Kanjurmarg, LBS Marg, Phone: 022-25776168

Mobile: 9819091044

Sandip Advtg. Bhandup (W), Phone: 022-25946518 Mobile: 9820750922

Mahesh Advertising & Designing, Mulund (W), Phone: 25622469 / 25682469

Pratik Advertising, Mulund (W).
Phone: 25911666

Shree Mahapragya Mulund (E) Phone: 21634727 Mobile: 9930350884 Synthesis Communications Mulund (E)

Mobile: 9821154666

Phone: 25638364/65

Riyo Advertising, Ghatkopar (W), Phone: 67704000/6500 Monenximadexp.epapr.in

DEMAND NOTICE Security Interest Act, 2002 (the said Act.) read with Rule 3(1) of the Security Interest (Enforcement) Rules

Name of the Borrower(s)/

certificate for the said shares.

2002 (the said Rules). In exercise of powers conferred under Section 13(12) of the said Act read with Rul 3 of the said Rules, the Authorised Officer of IIFL Home Finance Ltd. (IIFL HFL) (Formerly known a India Infoline Housing Finance Ltd.) has issued Demand Notices under section 13(2) of the said Act calling upon the Borrower(s), to repay the amount mentioned in the respective Demand Notice(s) issue to them. In connection with above, notice is hereby given, once again, to the Borrower(s) to pay within 60 days from the publication of this notice, the amounts indicated herein below, together with furthe nterest from the date(s) of Demand Notice till the date of payment. The detail of theBorrower(s), amour due as on date of Demand Notice and security offered towards repayment of loan amount are as unde

Description of secured asset

Guarantor (s) Date & Amount (immovable property) 31 Dec 2021 Mr. Mohammed Sadique All that piece and parcel of the property being Flat No.202 on 2nd Floor In "B" Wing in The Rs.47,03,564/-Shaikh, Mrs. Halima Mohammed (Rupees Forty Seven Society Known as "Aster Co-Op Hsg Soc Ltd lgbal Shaikh, Mr. Mohammed Lakh Three Thousand | Area Admeasuring 455 Sq.Ft., Building No.07 lgbal Shaikh Five Hundred Sixty | Sec-Vii on S.No.104, Plot No.197,198 Situated (Prospect No IL10116038) Four Only) at Village Nilemore Taluka Vasai District Palghar lf the said Borrowers fail to make payment to IIFL HFL as aforesaid, IIFL HFL may proceed against the abou secured assets under Section 13(4) of the said Act, and the applicable Rules, entirely at the risks, costs and consequences of the Borrowers. For, further details please contact to Authorised Officer at Branch Office IIFL House, Sun Infotech Park Road No. 16V, Plot No.B-23, Thane Industrial Area, Wagle Estate, Thane

Demand Notice

400604/or Corporate Office: IIFL Tower, Plot No. 98, Udyog Vihar, Ph-IV Gurgaon, Haryana. Place: Thane, Date: 07.01.2022 Sd/- Authorised Officer, For IIFL Home Finance Ltd

PUBLIC NOTICE

NOTICE is hereby given that certificates for 12 shares bearing distinctive nos. 2270080 to 2270084, 9295850 to 9295850 and 9563333 to 9563338 of face value Rs.100/- under folio number D000015160 of ACC Limited standing in the name of Devina More have been lost or misplaced and the undersigned have applied to the Company to Issue duplicate

Any person(s) in possession of the said share certificates or having any claim (s) to the said shares should notify to and lodge such claim (s) with the Share Department of the Company at Cement House, 121 Maharshi Karve Road, Mumbai - 400 020 within 21 days from the date of publication of this notice after which period no clams will be entertained and the Company will proceed to issue duplicate certificates.

Place: KOLKATA Date: 07-01-2022 **DEVINA MORE**

Centre for Aromatic plants (CAP) Industrial Estate, Selagui-248011, **Dehradun (Uttarakhand)** Telefax-0135-2698305,

E-mail: cap.dun@gmail.com, Website www.capuk.ir

e-Tender Notice No 21/CAP/2021-22

e-tenders are invited from the Authorized Indian Agents of Original Equipment Manufacturers (OEM) for the supply, installation and commissioning of Mobile Steam Distillation Units- 2 Nos. (4.5 Qtl. 2000 L capacity) alongwith all pipeline connection, pipe fittings & structure stand etc. complete to be fitted individually on Truck Chassis. The terms and Conditions of tender document along with other information can be downloaded from e-tendering website of Uttarakhand Government www.uktenders.gov.in from 11 January, 2022 to 7th February 2022 and date of pre-bid meeting is scheduled on 20.01.2022. The cost of tender is Rs. 1180/including GST. EMD is Rs. 1,40,000/ (Rupees one lakh forty thousand only). The tender can only be applied through e-tendering procedure on the website www.uktenders.gov.in. The last date of applying and submission of tender is 6th February

Director

(This is a public announcement for information purposes only and is not an announcement for the Letter of Offer. Not for publication or distribution, directly or indirectly, outside India)

Sunita Gupta

PUBLIC ANNOUNCEMENT

DATA INFRASTRUCTURE TRUST

(formerly, Tower Infrastructure Trust) (Set-up as a Trust on January 31, 2019 and registered as an infrastructure investment trust under the Securities and Exchange Board of

India (Infrastructure Investment Trusts) Regulations, 2014 ("InvIT Regulations"), originally under the name 'Tower Infrastructure Trust', on March 19, 2019, having registration number IN/InvIT/18-19/0009 at Mumbai. Subsequently, the name of the Trust was changed to 'Data Infrastructure Trust' upon issuance of fresh Certificate of Registration dated October 8, 2021 under the InvIT Regulations). Principal Place of Business: Unit 1, 4th Floor, Godrej BKC, Plot No. C-68, G Block, Bandra Kurla Complex,

Bandra East, Mumbai 400 051, Maharashtra, India Tel: +91 22 6600 0700; Compliance Officer: Mr. Inder Mehta

E-mail: secretarial@summitdigitel.com; Website: www.towerinfratrust.com

TRUSTEE	SPONSORS		INVESTMENT MANAGER	
AXIS TRUSTEE	BROOKFIELD SPONSOR	RELIANCE SPONSOR	INVESTMENT MANAGER	
Axis Trustee Services Limited	BIF IV Jarvis India Pte. Ltd.	Reliance Industrial Investments and Holdings Limited	Brookfield India Infrastructure Manager Private Limited (formerly, WIP (India) Private Limited)	

ISSUE OF UP TO [.] UNITS OF DATA INFRASTRUCTURE TRUST ("DIT" OR "TRUST" AND SUCH UNITS, THE "UNITS"), FOR CASH AT A PRICE OF ₹ [•] PER UNIT (THE "ISSUE PRICE"), AGGREGATING TO ₹ 3,180 MILLION* TO THE ELIGIBLE UNITHOLDERS (AS DEFINED HEREINAFTER) ON A RIGHTS BASIS IN THE RATIO OF [●] LOTS FOR EVERY [●] LOTS (EACH LOT COMPRISING [+] UNITS) HELD BY THEM ON THE RECORD DATE, BEING [+] (THE "ISSUE") IN ACCORDANCE WITH THE INVIT REGULATIONS AND THE SEBI RIGHTS ISSUE GUIDELINES. THE RECORD DATE IS [•]. FOR FURTHER DETAILS, PLEASE SEE THE SECTION ENTITLED "THE ISSUE" ON PAGE 15 OF THE DRAFT LETTER OF OFFER.

"The size of the Issue is the amount approved by the Data InvIT Committee of the Board of Directors of the Investment Manager on December 28, 2021. Further, the size of the Issue shall be subject to finalisation of Allotment in the Issue.

This public announcement is being made in compliance with paragraph 3.5 of the Circular bearing number SEBI/HO/DDHS/ DDHS/CIR/P/2020/10 dated January 17, 2020, issued by the Securities and Exchange Board of India ("SEBI"), entitled Guidelines for Rights Issue of Units by a listed Infrastructure Investment Trusts (InvITs), read with the circular bearing number SEBI/HO/ DDHS/DDHS/CIR/P/2020/36 dated March 13, 2020, issued by the SEBI, entitled the Amendments to guidelines for rights issue, preferential issue and institutional placement of units by a listed InvIT (together, the "SEBI Rights Issue Guidelines") to inform the public that the Trust is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, an issue of Units on a rights basis and has filed Draft Letter of Offer dated January 5, 2022 (the "Draft Letter of Offer") with SEBI and BSE Limited ("BSE") on January 6, 2022 in relation to the Issue.

Pursuant to paragraph 3.3 of the SEBI Rights Issue Guidelines, the Draft Letter of Offer filed shall be made public, for comments, if any, for a period of seven working days from the date of such filing and shall be available on the websites of the Stock Exchange, being, www.bseindia.com. Furthermore, pursuant to paragraph 3.4 of the SEBI Rights Issue Guidelines, the Draft Letter of Offer will also be available on the website of the Trust at www.towerinfratrust.com and Lead Manager to the Issue, i.e. Ambit Private Limited at www.ambit.co All members of the public are hereby invited to provide their comments on the Draft Letter of Offer to the Compliance Officer of the Trust or the Lead Manager. All comments must be received by the Trust or the Lead Manager on or before 5:00 p.m. (IST) on the 7th working day from the aforementioned date of filing the Draft Letter of Offer with BSE (being, January 14, 2022).

Investments in Units involve a high degree of risk and Bidders should not invest in the Issue unless they are prepared to take the risk of losing all or part of their investment. For details see section entitled "Risk Factors" of the Letter of Offer and other disclosures included in the Letter of Offer, when available, before making an investment decision relating to the Issue. Bidders should not rely on the Draft Letter of Offer for any investment decision. Each Bidder is advised to consult its own advisors about the consequences of an investment in the Rights Entitlements and the Units issued pursuant to the Letter of Offer. The Rights Entitlements and the Units being offered in the Issue have not been recommended or approved by SEBI nor does SEBI guarantee the accuracy or adequacy of the Draft Letter of Offer and the Letter of Offer. Admission of the Units to be issued pursuant to the Issue for trading on the Stock Exchange should not be taken as an indication of the merits of the Trust or of the Units.

Capitalised terms not defined herein shall have the same meaning ascribed to such terms in the Draft Letter of Offer.

LEAD MANAGER TO THE ISSUE Acumen at work

AMBIT PRIVATE LIMITED Ambit House 449, Senapati Bapat Marg Lower Parel

Mumbai - 400 013 Maharashtra, India Telephone: +91 22 6623 3000

Fax: +91 22 3982 3020 E-mail: datatrust.rights@ambit.co Investor Grievance E-mail: customerservicemb@ambit.co Website: www.ambit.co

Contact Person: Nikhil Bhiwapurkar / Miraj Sampat SEBI Registration No.: INM000010585

> On behalf of Data Infrastructure Trust Brookfield India Infrastructure Manager Private Limited (acting in the capacity of the Investment Manager of Data Infrastructure Trust) Sd/-

Investor Grievance E-mail: einward.ris@kfintech.com

KFINTECH

Plot No. 31 and 32, Financial District.

Telephone Number: +91 40 6716 2222

Nanakramguda, Serilingampally,

Hyderabad, Rangareddi 500 032

Toll Free Number: 1800 309 4001

Email: dit.invitrights@kfintech.com

Contact Person: M Murali Krishna

CIN: U72400TG2017PTC117649

SEBI Registration No.: INR000000221

Website: www.kfintech.com

Selenium, Tower B.

Telangana, India.

KFIN TECHNOLOGIES PRIVATE LIMITED

REGISTRAR TO THE ISSUE

Place: Mumbai Date: January 6, 2022 Compliance Officer

Data Infrastructure Trust (acting through its investment manager) is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, a Rights Issue of its Units and has filed the Draft Letter of Offer with the Stock Exchange. The Draft Letter of Offer is available on the website of the BSE at www.bseindia.com, the Trust at www.towerinfratrust.com and Lead Manager to the Issue, i.e. Ambit Private Limited at www.ambit.co. Investors should note that investment in the Units involves a degree of risk, and for details relating to the same, should refer to the sections entitled "Risk Factors" and "Forward-Looking Statements" of the Letter of Offer, when available. Bidders should not rely on the Draft Letter of Offer for any investment decision.

The Rights Entitlements and Units have not been and will not be registered under the United States Securities Act of 1933, as amended (the "Securities Act"), or any U.S. state securities laws and may not be offered, sold, resold or otherwise transferred within the United States of America or the territories or possessions thereof (the "United States" or "U.S."), except in a transaction exempt from the registration requirements of the Securities Act. The Rights Entitlements and Units referred to in the Draft Letter of Offer are being offered in India, but not in the United States. The offering to which the Draft Letter of Offer relates is not, and under no circumstances is to be construed as, an offering of any Units or Rights Entitlements for sale in the United States or as a solicitation therein of an offer to buy any of the said securities. Accordingly, the Draft Letter of Offer should not be forwarded to or transmitted in § or into the United States at any time.

DELHI JAL BOARD DELHI SARKAR

Warred !

No.

Name of work

AC-04 under ACE(M)-04.

I.D 2021_DJB_214201_1

1. Improvement of 600 mm dia and

OFFICE OF THE EXECUTIVE ENGINEER (T)/A.C.E.(M)-4 **LUCKNOW ROAD, TIMAR PUR, DELHI-110054.**

Short NIT. No.60 (Item no.1) (2021-22) E.E.(T)/A.C.E(M)-4. Estimated Date of release of Earnest Tender fee Last date/time of receipt of tender Cost (Rs.) tender in e- procure- Money (Nonthrough e-procurement solution

refundable 1. Installation of new water connection with 05.01.2022 79,000/-Technical bid will be received 13.01.2022, 3:00 PM & opening of 04 P.M. onward water meter and replacement of old and defective water connection in ward no.1 Financial bid after completion of tech nical bid & confirmation of EMD from Short NIT. No.61 (Item no.1) (2021-22). E.E.(T)/A.C.E(M)-4. Estimated Date of release of tender Earnest Tender fee (Non-Last date/time of receipt of tender through e-procurement solution Cost (Rs.) in e- procurement solution Money refundable 05.01.2022 75,900/-Technical bid will be received

700 mm dia Peripheral sewer lines 04 P.M. onward 13.01.2022, 3:00 PM & opening of of Adarsh Nagar Constituency AC-Financial bid after completion of 04 under ACE (M) 04.(Re-invite). technical bid & confirmation of EMD I.D 2021_DJB_214202_1 Further details in this regard can be seen at https://govtprocurement.delbi.gov.in

(S.K. SINGH) ISSUED BY P.R.O. (WATER) **EXECUTIVE ENGINEER-T(M)-4** Advt. No. J.S.V. 963(2021-22)

"STOP CORONA: *Wear Mask Follow Physical Distancing, Maintain Hand Hygiene"



R.P.P. INFRA PROJECTS LIMITED Registered Office: S.F. No. 454, Raghuparhynaiken Palavarm, Rajlway Colony (Post), Poondurai Road, Erode - 638 002, Tamil Nadu, India

Contact Person: Pradeep Kumar Nath; Tel: +91 424 2284077; Facsimile: +91 424 2282077 E-mail: rightsissue@rppipl.com; Website: www.rppipl.com; Corporate Identification Number: L45201TZ1995PLC006113

This is only an advertisement for information purposes and not for publication, distribution or release directly or indirectly outside India. This notice does

not constitute an offer or invitation or inducement to purchase or sell or to subscribe for, any new securities of the Company. All capitalized terms used and not defined here shall have the meaning assigned to them in the Letter of Offer dated September 15, 2021 filed with BSE Limited and the National Stock Exchange of India Limited, and with SEBI for information and dissemination purposes. FOR THE ATTENTION OF REGISTERED MEMBERS OF PARTLY PAID UP SHARES (ISIN IN9324L01011)

HELD AS ON RECORD DATE I.E. MONDAY, JANUARY 03, 2022

FIRST AND FINAL CALL NOTICE In terms of the Letter of Offer dated September 15, 2021 ("LOF"), the Company had issued upto 1,60,00,000 partly paid-up

- equity shares (including 17,70,000 equity shares reserved for the warrant holders) of a face value of ₹ 10 each and allotted 1,42,30,000 partly paid up equity shares of face value of ₹ 10 each ("Rights Equity Shares") for cash at a price of ₹ 30/- per Rights Equity Share (including securities premium of ₹ 20/- per Rights Equity Share) on rights basis to the eligible equity shareholders of the Company.
- An amount of ₹ 18 per Rights Equity Share (comprising ₹ 6 towards face value and ₹ 12 towards securities premium) was paid on application and balance monies was payable in one or more subsequent call(s). The Board of Directors of the Company at its meeting held on December 22, 2021 made the following first and final call on the
- Rights Equity Shares: First & Final call of ₹ 12 per Rights Equity Share (comprising ₹ 4 towards face value and ₹ 8 towards securities premium), payable from Monday, January 10, 2022 to Monday, January 24, 2022, both days inclusive ("First & Final Call");
- The Company has fixed Monday, January 3, 2022 as the record date ("Call Record Date") for the purpose of determining the holders of the partly paid-up equity shares ("Eligible Shareholders") to whom the notice for the First & Final Call (the "First & Final Call Notice") has been sent. The Company has intimated the Call Record Date to the BSE Limited and the National Stock Exchange of India Limited (collectively the "Stock Exchanges") on December 22, 2021. Accordingly, in terms of provisions of Companies Act, 2013 ("Act") read with relevant rules made thereunder and the LOF.

the First & Final Call Notice along with the instructions, ASBA Form and Payment Slip has been sent in electronic mode to the

holder of partly paid up equity shares whose e-mail addresses are registered with the Company, or its Registrar and Transfer Agent ("RTA") or Depository Participant ("DP") as on Call Record Date. Further, physical copy of the First & Final Call Notice along with the instructions, ASBA Form and Payment Slip, has been dispatched through permitted modes at registered address of those shareholders: a) who have not registered their e-mail address with the Company or its RTA or DP; or b) who have specifically registered their request for the hard copy of the same. The Company has completed the dispatch of the First & Final Call Notice on January 06, 2022. The specimen copy of the First & Final Call Notice along with the instructions, ASBA Form and Payment Slip are also available on the Company's website at http://www.rppipl.com/shareholders-information.php. The First & Final Call payment can be made by you by opting any one of following modes, namely, (a) Online ASBA, (b) Physical ASBA, (c) 3-in-1 type account, (d) R-WAP portal (https://rights.cameoindia.com/rpp/callmoney), and (e)

Deposit of cheques / demand drafts with the 'Collection Centers' of the Escrow Collection Banks along with payment slip. Visit https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmld=35 to refer to the list of existing SCSBs (for points (a) and (b) above). Please read instructions given along with this First and Final Call Notice before making payment of the First & Final Call. In accordance with the SEBI circular no. SEBI/HO/CFD/DIL1/CIR/238/2020 dated December 8 2020, Eligible Shareholders can also make the payment of the First & Final Call through the facility of linked online trading-demat-bank account (3-in-1 type accounts), provided by some of the registered brokers. Please check with your respective broker for availability of the

for non-availability of this payment mode to the Eligible Shareholders from their respective brokers

3-in-1 type account facility and the process to be followed. The Company, the Lead Manager or the RTA will not be responsible

Further, in accordance with SEBI circular bearing reference number SEBI/HO/CFD/DIL2/CIR/P/2020/78 dated May 6, 2020, read with SEBI circulars bearing reference numbers SEBI/HO/CFD/DIL1/CIR/P/2020/136 dated July 24, 2020, SEBI/HO/CFD/ DIL1/CIR/P/2021/13 dated January 19, 2021, SEBI/HO/CFD/DIL2/CIR/P/2021/552 dated April 22, 2021 and SEBI Circular SEBI/HO/CFD/DIL2/CIR/P/2021/633 dated October 1, 2021 (the "SEBI Relaxation Circulars"), Resident Eligible Shareholders may pay the First & Final Call electronically through the R-WAP portal: https://rights.cameoindia.com/rpp/callmoney, Payment may be made through net banking or UPI. Do note that R-WAP is only an additional option and not a replacement of ASBA and R-WAP facility should be utilized only in the event that shareholders are not able to utilize the ASBA facility for making the payment despite their best efforts. The Company and the RTA shall not be responsible if the application is not successfully submitted or if it is rejected during the process while using the R-WAP facility. NON-RESIDENT ELIGIBLE SHAREHOLDERS ARE NOT ELIGIBLE TO APPLY THROUGH THE R-WAP PORTAL

In case the Eligible Shareholders chose to pay through Cheque/DD, duly filled up Payment Slip along with the cheque or

Floor, Bangalore - 560025; Belgaum - ICICI Bank Ltd, 14, Khanapur Road, Rpd Cross, Tilakwadi, Belgaum - 590006; Bharuch - ICICI Bank Ltd, Blue Chip Sanitorium Compound, Sevashram Road, Panch Batti, Bharuch - 392001; Bhavnagar - ICICI Bank Ltd, Plot No. 2569, Ground Floor, Ratnadeep Complex, Opp. Central Salt Research Institute, Waghawadi Road, Bhavnagar Gujarat - 364002; Bhopal ICICI Bank Ltd, Alankar Palace, Plot No.li, Zone li, M P Nagar, Bhopal, Mp - 462011; Bhubaneswar ICICI Bank Ltd, Bhanjaprava Building, Opp. Sriya Talkies, Unit 3, Janpath, Bhubaneshwar - 751001; Chandigarh - ICICI Bank Ltd, S.C.O., 9,10,11, Sector 9 D, Madhya Marg, Chandigarh - 160017; Chennai - ICICI Bank Ltd, 110, Prakash Presidium, Utthamar Gandhi Salai, Nungambakkam High Road, Chennai - 600034; Ernakulam - ICICI Bank Ltd, Emgee Square, M.G.Road, Ernakulam, Kochi -682035; Coimbatore - ICICI Bank Ltd, Cheran Plaza, No.1090 Trichy Road - 641018; Dehradun - ICICI Bank Ltd, Ncr Plaza, 24, New Cantt Road, Hathibarkala, Dehradun, Uttarakhand - 248001; Faridabad -ICICI Bank Ltd, Booth No. 104105, District Centre, Sector 16, Faridabad, Haryana - 121007; Ghaziabad ICICI Bank Ltd, R1/88, Raj Nagar, Ghaziabad, Uttar Pradesh - 201001; Guntur - ICICI Bank Ltd, 5822, Pmg Complex, Lakshmipuram Main Road, Guntur Andra Pradesh - 522002; Gurgaon - ICICI Bank Ltd. Sco 18 19, Huda Shopping Centre, Sector 14, Market Complex, Gurgaon, Haryana - 122001; Guwahati ICICI Bank Ltd, Ground Floor, Shanti Complex, G.S. Road, Bhangagarh, Guwahati - 781005; Hubli -ICICI Bank Ltd, Eureka Junction, Travellers Bungalow Road, Hubli - 580029; Hyderabad - ICICI Bank Ltd, 6-2-1012, Tgv Mansions, Opp. Institution Of Engineers, Khairatabad, Hyderabad - 500004; Hissar ICICI Bank Ltd, Plot No. 5760, Kamla Palace Road, Red Square Market, Hissar, Haryana - 125001; Indore - ICICI Bank Ltd, 4,Chhoti Khajrani, Malav Parisar, Indore - 452008; Jaipur - ICICI Bank Ltd, C99, shreeji Towers, Subhash Marg, Near Ahimsa Circle, C Scheme, Jaipur - 302001; Jamshedpur - ICICI Bank Ltd, Natraj Mansion, Main Road, Bistupur, Jamshedpur Jharkhand - 831001; Jodhpur -ICICI Bank Ltd, Plot No. 10,11, Refugee ColonySindhi Colony, Near Jaljog Circle, Jodhpur - 342003; Kanpur - ICICI Bank Ltd, 16/106, J.S.Towers, The Mall, Kanpur, Uttar Pradesh - 208001; Kolhapur ICICI Bank Ltd, Vasant Plaza, Near Udyog Bhavan, Rajaram Road, Rajarampuri, Kolhapur - 416001; Kolkata - ICICI Bank Ltd, 22, Sir R.N. Mukherjee Road, Kolkata - 700001; Lucknow - ICICI Bank Ltd, Shalimar Tower, 31/54 M.G.Marg, Hazratgani, Lucknow - 226001; Ludhiana - ICICI Bank Ltd, Nehru Sidhant Kender Trust Building, Feroz Gandhi Market, Ludhiana, Punjab - 141001; Madurai -ICICI Bank Ltd, No.21,22,23, North Chitrai Street, Madurai - 625001; Mumbai - ICICI Bank Ltd., 1st floor, 122, Mistry Bhavan, Dinshaw Vachha Road, Backbay Reclamation, Churchgate, Mumbai - 400021; Mysore - ICICI Bank Ltd, 2950, Aishwarya Arcade, 9Th Cross, Kalidasa Road, V.V. Mohalla, Mysore 570002 : Nagpur - ICICI Bank Ltd, Shriram Tower, Ground Floor, S V Patel Marg, Near NIT Building. Sadar - 440001; Nashik - ICICI Bank Ltd, Unit NoG19, Utility Center, Opp To Rajiv Gandhi Bhavan, Sharanpur Road, Nasik - 422002; New Delhi - ICICI Bank Ltd, 9A, Phelps Building, Connaught Place, New Delhi - 110001; Noida - ICICI Bank Ltd, K1, Senior Mall, Sec18, Noida, Uttar Prades - 201301; Panaji - ICICI Bank Ltd, 65, Sindur Business Centre, Swami Vivekanada Road, Opp. Passport Office, Panaji Goa - 403001; Puducherry - ICICI Bank Ltd, 49 Mission Street, Puducherry - 605001; Pune -ICICI Bank Ltd, A Wing Shangrila Gardens Bund Garden Road Pune - 411001; Rajkot - ICICI Bank Ltd, Jai Hind Press Annexe, Opp. Shardabaug, Near Dharam Cinema, Rajkot - 360001; Ranchi - ICICI Bank Ltd, Main Road, Near Rattanlal Petrol Pump, Ranchi, Jharkhand - 834001; Salem - ICICI Bank Ltd, Swarnambigai Plaza, S.F.No. 6/5, Block No. 7, WardC, Omalur Main Road, Near Bus Stand, Salem, Tamilnadu - 636009; Surat - ICICI Bank Ltd., Platinum Plaza, Opp. V.T. Choksi Law College, Athwalines, Surat - 395007; Trichy - ICICI Bank Ltd, New no - 58, West Bouleward Road, Sivapoorna Complex, Trichy-620002 - 620002; Vadodara - ICICI Bank Ltd, 42, Haribhakti Society, Nr. Chakli Circle, O.P. Road, Vadodara - 390007; Vijayawada - ICICI Bank Ltd, #401127,128 129; Murali Chambers, M.G.Road, Vijayawada - 520010; Visakhapatnam - ICICI Bank Ltd, 47-14-18, Isnar Satya Sri Complex, Dwarkanagar Main Road, Visakhapatnam - 530016;

Mumbai - ICICI Bank Ltd., 1st floor, 122, Mistry Bhavan, Dinshaw Vachha Road, Backbay Reclamation, Churchgate, Mumbai - 400021; New Delhi - ICICI Bank Ltd, 9A, Phelps Building, Connaught, Place, New Delhi - 110001; Ahmedabad - ICICI Bank Ltd, Jmc House, Opp. Parimal Gardens, Off C.G.Road Ambawadi, Ahmedabad - 380006.

Eligible Shareholders residing at locations where the ASBA facility or Bank's collection centres are not available, may send their First and Final Call Money along with the completed payment slip by registered post/speed post at the office of the Registrar to the Issue: Cameo Corporate Services Limited, stating the requisite details along with Cheque/ Demand Draft payable at Subramanian Building, No. 1, Club House Road, Chennai - 600 002, Tamil Nadu, India, such that the same are received on or before the last date of payment of the First and Final Call Money i.e. January 24, 2022.

There will be no trading of the ₹ 6.00 partly paid-up equity shares of the Company (ISIN: IN9324L01011) on the Stock Exchanges with effect from December 31, 2021 on account of the First and Final Call. Trading of the ₹ 10.00 fully paid-up equity shares of the Company ("RPP Equity Shares") under the existing ISIN INE324L20013 is expected to commence within a period of 2 weeks from the last date for making the payment of First & Final Call, i.e., within 2 weeks from January 24, 2022.

Please also note the consequences of failure to pay First & Final Call, given below: a. Interest @ 8.00 % (Eight per cent only) p.a. will be payable for delay in payment of First & Final Call beyond January 24.

2022 till the actual date of payment; b. The Company shall be entitled to deduct from any dividend payable to you, all sums of money outstanding on account of

calls and interest due thereon in relation to the partly paid-up equity shares of the Company; and

c. The partly paid-up equity shares of the Company currently held by you, including the amount already paid thereon are liable to be forfeited in accordance with the Articles of Association of the Company and the LOF.

9. In case of non-receipt of the First and Final Call Notice, shareholders can request by e-mail or letter, for the duplicate First and Final Call Notice from the Registrar or may also download the same from the Company's website: http://www.rppipl.com/shareholdersinformation.php or the Registrar's website https://rights.cameoindia.com/rpp/callmoney. In such a case, however, the shareholder need to fill the DP ID-Client ID, number of partly paid-up equity shares held and amount payable towards the First and Final Call Money.

FAQs on First & Final Call are available on the website of the Company: http://www.rppipl.com/shareholders-information.php or on the website of Cameo Corporate Services Limited ("RTA"): https://rights.cameoindia.com/rpp/callmoney. You may also seek clarifications on any query related to the payment of First & Final Call on the helpline number +91 73388 08559 or +91 93420 72988 (operational from Monday to Friday between 10 AM and 5 PM). 11. All the correspondence in this regard may be addressed to:

CAMEO CORPORATE SERVICES LIMITED. Unit: R.P.P. Infra Projects Ltd. - First and Final Call Subramanian Building, No.1 Club House Road, Chennai 600 002.

PHONE: 044-28460390 To 394

E-mail: investor@cameoindia.com

FAX: 044-28460129

For R.P.P. Infra Projects Limited

Pradeep Kumar Nath Place: Erode Date : January 06, 2022 Company Secretary and Compliance Officer

demand draft must be presented at ICICI Bank Limited at the following locations on or before January 24, 2022:

Agra - ICICI Bank Ltd, No. 6, 8-13, Ground Floor, Shanta Tower, Sanjay Place, Agra - 282002;

Ahmedabad - ICICI Bank Ltd, Jmc House, Opp. Parimal Gardens, Off C.G.Road Ambawadi, Ahmedabad - 380006; Amritsar - ICICI Bank Ltd, 361, M.C International The Mall Amritsar, Punjab

- 143001; Bangalore - ICICI Bank Ltd, 1, Shobha Pearl, Commissariat Road, Off M G Road, Ground

For Resident Shareholders

For Non-Resident Shareholders

cb3236@canarabank.com

Criminal Courts, Ludhiana In The Court Of Ms. Divya

Sharma JMIC Ludhiana next date, purpose of case, orders and judgments as well as other case information is available on http://districts.ecourts.gov.in/ludhiana Kotak Mahindra Bank Limited

Mushid Hussain CNR NO: PBLD03-002225-2019 Next Date: 09-02-2022

Notice To, Mushid Hussain S/o Not known Address- Hno 276 Saif Khan Sarai, Teh. Sambhal Muradabad Whereas it has proved to the satisfaction of this court that you, the above named accused/accused persons can't be served in the ordinary way of service, hence this proclamation under 82 of code of criminal procedure is hereby issued against you with a direction that you should appear personally before this court on 9-02-2022 at 10:00 a.m. or within 30 days from the date of publication of this proclamation. Take notice that, in case of default on your part to appear as directed above the above said case will be heard and determined as per law, in your absence. for details logon to: https://highcourtchd.g ov.in/?trs=district_notice&district=ludhiana JMIC_Ludhiana

Criminal Courts, Ludhiana In The Court Of Ms. Divya Sharma JMIC Ludhiana next date, purpose of case, orders and judgments as well as other case information is available on http://districts.ecourts.gov.in/ludhiana Kotak Mahindra Bank Limited

तिथि: 7.1.2022

Mohammad Hafeez CNR NO: PBLD03-002243-2019 Next Date: 09-02-2022 Notice To, Mohammad Hafeez S/o known address- hno 645 hindupura Khera Ashi Ashink Sambh, U.P. Whereas it has proved to the satisfaction of this court that you, the above named accused/accused persons can't be served

in the ordinary way of service, hence this proclamation under 82 of code of criminal procedure is hereby issued against you with a direction that you should appear personally before this court on 9-02-2022 at 10:00 a.m. or within 30 days from the date of publication of this proclamation. Take notice that, in case of default on your part to appear as directed above the above said case will be heard and determined as per law, in your absence. or details logon to: https://highcourtchd.g ov.in/?trs=district_notice&district=ludhiana JMIC_Ludhiana

बोडीआर बिल्डकॉन लिमिटेड CIN-L70100DL2010PLC200749 पंजी. कार्यालयः 31, जंगपुरा रोड, भोगल नई दिल्ली-110014 कॉर्पोरेट कार्यालय का पताः 21, रिंग रोड, तीसरा तल, फ्रान्ट पोर्शन, लाजपत नगर, नई

दिल्ली-110024 Tel.: 011-2647 7771 Website: www.bdrbuildcon.com E-mail: info@bdrbuildcon.com

सेबी (सूचीयन दायित्व एवं उद्घाटन अपेक्षा) विनियमन, 2015 के विनियमन 47 के साथ पठित विनियमन 29 के अनुपालन में एतद्द्वारा सूचित किया जाता है कि कम्पनी के निदेशक मंडल की बैठक 31 दिसम्बर, 2021 को समाप्त तिमाही के लिए कम्पनी के तिमाही वित्तीय परिणामों पर विचार तथा अनुमोदन के लिए सोमवार, 17 जनवरी, 2022 को 21, रिंग रोड, तीसरा तल, फ्रान्ट पोर्शन, लाजपत नगर-IV, नई दिल्ली-110024 में 1.00 बजे पूर्वा. में आयोजित की जायेगी।

उक्त जानकारी कम्पनी की वेबसाईट www.bdrbuildcon.com तथा साथ ही एक्सचैंज https://www.nseindia.com/emerge

itp/ पर उपलब्ध होगी। बीडीआर बिल्डकॉन के लिये स्थानः नई दिल्ली

हस्ता./ राजेश गुप्ता तिथिः 07.01.2022 प्रबंध निदेशक

प्ररूप संख्या यूआस्सी-2 अधिनियम के अध्याय XXI के भाग 1 के तहत पंजीकरण के संबंध में सूचना का विज्ञापन (कंपनी अधिनियम, 2013 की धारा 374(ख) और कंपनी (रजिस्ट्रीकरण के लिए प्राधिकृत) नियम, 2014 के नियम 4 (1) के अनुसरण में}

सुचना दी जाती है की कंपनी अधिनियम, 2013 की धारा 366 की उप धारा (2) के अनुसरण में रजिस्ट्रार, केंद्रीय पंजीकरण केंद्र (सीआरसी), भारतीय कॉपॉरिट मामलों के संस्थान, (आईआईसीए), प्लॉट नंबर 6, 7, 8, सैक्टर-5, आईऍमटी मानेसर, जिला गुड़गांव (हरियाणा), पिन कोड- 122050 को एक आवेदन पंडह दिनों के बाद, लेकिन तीस दिनों की अवधि की समाप्ति के पहले प्रस्तावित है, की "मॉडनिंटिव कंस्ट्रक्शंस एलएलपी: (एलएलपीन: एएओ-3945)'' एक साझेदारी फर्म को कंपनी अधिनियम 2013 के अध्याय XXI के माग 1 के अधीन शेयरों द्वारा सीमित कंपनी के रूप में पंजीकृत किया जाए।

कंपनी के मूल उद्देशय इस प्रकार हैं:

 क) बिल्डरों, संपत्ति डेवलपर्स, इंजीनियरिंग ठेकेदारों, सिविल, मैकेनिकल, और श्रम ठेकेदारों, भवन और निर्माण इंजीनियरों, सलाहकारों, डीलरों के रूप में व्यवसाय को जारी रखने के लिए, आयातकों, नियांतकों, और पूर्वनिर्मित और प्रीकास्ट घरों के निर्माण, सामग्री, उपकरण, उपकरण, उपकरण, मशीनरी, और धातु के बर्तन इसके साथ या आकस्मिक रूप से और इस तरह के अनुकूल शर्तों पर मरम्मत को बदलने, ध्वस्त करने, हटाने या मरम्मत करने के लिए भी और सही समझें तो डिजाइनरों. रियल एस्टेट मालिकों. लेआउट प्रमोटरों के व्यवसाय को जारी रखने के लिए और अचल संपत्ति दलालों, रियाल्टारों और एजेंटों, और अन्य सेवा प्रदाताओं के रूप में भी कार्य करने के लिए और किसी भी अन्य व्यवसाय को जारी रखने के लिए जो प्रथागत रूप से. आमतीर पर और आसानी से भारत के भीतर या बाहर और खरीद के लिए अधिग्रहण, पट्टे पर या बदले में या किसी अन्य वैच तरीके से किसी भी क्षेत्र, भूमि, भवनों, संरचनाओं और इसे खाते में बदलने के लिए, इसे विकसित करना. निपटाना या इसे बनाए रखना

और किराये के लिए दूर देना। ख) इंटीरियर, टेकेदारी, उप-टेकेदारी, अर्च टेकेदारी के व्यवसाय को जारी रखना और निर्माण, संशोधन, मरम्मत, परिवर्तन, निर्माण, हटाने, पुनर्सज्जीकरण, रीडिजाइनिंग, विस्तार, सुवार और सिविल कार्य की डिजाइनिंग, जो भी उपयोग के लिए निर्माण, सहक, पहुंच सड़कों, सड़कों, हलकों, चीकों, पार्कों, उद्यान, मुर्तियों, पार्किंग स्थानों, पूलों, से संबंधित ठेके और उपअनुबंध शुरू करना, बांध, वाटरकोर्स और जलाशय, सुरंग, मिट्टी, सीवर, टैंक, नालियां, सीवेज, लाइटहाउस, टावर, ट्रांसमिजन टावर, पाइपलाइन, भूमिगत केबल, रेलवे ट्रैक, रेलवे साइडिंग, रनवे शिपवार्ड, स्टॉकयार्ड, पुलियों, चीनल चाहे टर्नकी या

सहायता सेवाओं की स्थापना औरच्या संवर्धन के व्यवसाय को जारी रखना चाहे सूचना प्रौद्योगिकी-सक्षम हो या अन्यथा शामिल हो, लेकिन प्लेसमेंट सेवाओं, उद्यम सामग्री और डेटा सेवाओं, वेब सेवाओं, परिवहन, बैक ऑफिस संचालन, जनशक्ति आपूर्ति, सूचना प्रणालियों के रखरखाव और उपरोक्त सेवाओं और व्यवसायों के लिए सलाहकार के रूप में कार्य करने तक सीमित नहीं है ।

श्रम अनुबंधों पर या अन्य आधार पर हों ।

प्रस्तावित कंपनी के प्रारूप संगम और अनुच्छेद ज्ञापन की प्रतिसिपि का निरीक्षण सी-150 सैक्टर-15 नोएडा गीतम बुद्ध नगर, यूपी-201301 स्थित कार्यालय में किया जा सकता है।

सुचना दी जाती है की बंदि किसी व्यक्ति को इस आवेदन पर आपत्ति है तो वह लिखित में अपनी आपत्ति इस सुचना के प्रकाशन के इक्कीस दिन के भीतर रजिस्ट्रार, केंद्रीय पंजीकरण केंद्र (सीआरसी), भारतीय कॉर्पोरेट मामलों के संस्थान, (आईआईसीए), प्लॉट नंबर 6, 7, 8, सैक्टर-5, आईऍमटी मानेसर, जिला गुड़गांव (हरियाणा), पिन कोड- 122050, पर भेज दें तथा इसकी एक प्रति कंपनी के पंजीकृत कार्यालय जैसा कि बिंद सख्या 3 में उल्लेखित पते

आवेदको के नाम मॉडर्निटिव कंस्ट्रक्शंस एलएलपी की ओर से इस्ता/-

तिथि : 06.01.2022 1 राजीव शर्मा (नामित साझेदार)

प्रपत्र सं. आईएनसी-26

[कम्पनी (निगमन) नियमावली, 2014 के नियम 30 के अनुपालन में] एक राज्य से दूसरे राज्य में कम्पनी के पंजीकृत कार्यालय के परिवर्तन के लिये समाचार पत्र में प्रकाशन के लिए विज्ञापन केन्द्र सरकारः उत्तरी क्षेत्र पीठ, दिल्ली के समक्ष

कंपनी अधिनियम, 2013 की धारा 13 की उप-धारा (4) तथा कम्पनी (निगमन) नियमावली. 2014 के नियम 30 के उप-नियम (5) के क्लॉज (ए) के मामले में

मै. हरटेक पावर प्राईवेट लिमिटेड जिसके पंजीकृत कार्यालय का पता: बुथ नं. 195,

सेक्टर-37-सी, चंडीगढ़-160036 में है, के मामले में एतदुद्वारा आम जनता को सुचित किया जाता है कि ''चंडीगढ़ संघ क्षेत्र'' से ''पंजाब राज्य' में उसके पंजीकृत कार्यालय को परिवर्तित करने के लिए कंपनी को सक्षम बनाने के लिए सोमवार, 20 दिसम्बर, 2021 को आयोजित असाधारण आमसभा में पारित विशेष प्रस्ताव के अनुसार कंपनी के मेमोरैंडम ऑफ एसोसिएशन के परिवर्तन की पुष्टि के लिए कंपनी अधिनियम, 2013 की धारा 13 के अंतर्गत यह कंपनी केंद्र सरकार के पास आवेदन करने

का प्रस्ताव करती है। कंपनी के पंजीकृत कार्यालय के इस प्रस्तावित परिवर्तन से यदि किसी व्यक्ति का हित प्रभावित होता हो, वे एमसीए-21 पोर्टल (www.mca.gov.in) पर निवेशक शिकायत प्रपन्न दाखिल करें अथवा उसके नीचे वर्णित पंजीकृत कार्यालय में आवेदक कंपनी को उसकी एक प्रति के साथ इस सचना के प्रकाशन की तिथि से चौदह दिनों (14) के भीतर अपने हित की प्रकृति तथा आपत्ति के कारणों का उल्लेख करते हुए एक शपथ पत्र द्वार समर्थित अपनी आपत्ति क्षेत्रीय निदेशक, के पतेः बी-2 विंग, 2रा तल, पर्यावरण भवन सीजीओ कॉम्प्लैक्स, नई दिल्ली-110003 में जमा करें या जमा कराएं या पंजीकृत डाक से

पंजीकृत कार्यालय का पता: बुथ नं. 195, सेक्टर-37-सी, चंडीगढ़-160036 मै. हरटेक पावर प्राईवेट लिमिटेड के लिए हरटेक सिंह (निदेशक) स्थानः चंडीगढ

	त्र की अभिव्यक्ति के लिए आमंत्रण				
,	दिवालिया मंडल (परिसमापन प्रक्रिया) विनियमन,				
2020	के विनियमन 37 ए के अंतर्गत)				
	संबंधित विवरण				
ı. कॉर्पोरेट ऋणधारक का नाम	, मै. वन वर्ल्ड ट्रैवल सॉल्यूशन्स लिमिटेड				
 कॉर्पोरेट ऋणधारक के निगमन की तिथि 	12 जनवरी, 2011				
 बह प्राधिकरण जिसके अंतर्गत कॉर्पोरेट 	ऋणधारक आरओसी नई दिल्ली				
निगमित/पंजीकृत है					
्र ।. कॉर्पोरेट पहचान संख्या∕कॉर्पोरेट ऋणधारक का	1163000DI 2011PI C212486				
लाएबिलिटी पहचान संख्या	TOTAL COSTOOD EZOTTI ECZIZIO				
111.7 11 112 113 113 113 11					
. कापारट ऋणधारक के पंजाकृत कायालय त कार्यालय (यदि कोई हो) का पता	था प्रधान पंजीकृत कार्यालयः 506, मनीशा बिल्डिंग, 75, 76, नेहरू प्लेस, नई वि 110019				
 परिसमापन शुरू होने की तिथि 	<u> 16 फरवरी 2021</u>				
7. एनआरआरए के लिए अभिरूचि की अभिव्यक्ति वे	ह आमंत्रण ७ जनवरी, २०२२				
की तिथि					
	ॉट रेडिली आईवीसी, 2016 की धारा 66 के अंतर्गत दाखिल आवेदन की कार्यका				
एसाइन्मेन्ट	('') का अंतर्गत परिसम्पत्तियों का एसइन्मेन्ट ''जैसा है जहां है'', ''जो भी जैसा तथा ''जो कुछ भी वहां है आधार'' पर किया जाएगा।				
,,					
	के मानक उसे https://www.cmasandeepgoel@gmail.				
उपलब्ध हैं:	com से डाउनलोड कर प्राप्त किया जा सकता है।				
0. <mark>परिसमापक के कार्यालय में दस्तावेजों की नि</mark>	रीक्षण की 7 जनवरी, 2022 से 14 जनवरी, 2022				
अवधि					
 अभिरूचि की अभिव्यक्ति की प्राप्ति की अंतिम ति 					
	परिसमापक के कार्यालय में 18 जनवरी, 2022 को 5.00 बजे अप. तर पहुंच जाना चाहिए।				
 2. परिसमापक का नाम, पता तथा ईमेल जहां ईओआ					
2. पारसमापक का नाम, पता तथा इमल जहा इजाजा जा सकती है	पंजीकृत कार्यालयः ४१०, प्रताप भवन, ५-बहादुरशाह जफर मार्ग, नई				
SII CIANII 6	दिल्ली-110002.				
	पंजीकृत ईमेलः https://www.cmasandeepgoel@gmail.				
	com/ केस ईमेलः oneworlrp@gmail.com				
3. प्रकाशन की तिथि	8 जनवरी, 2022				

सीएमए संदीप गोयल (IBBI/IPA-003/IP-N00073/2017-18/10583) इमेलः https://www.cmasandeepgoel@gmail.com मोबाईल: 9810741090/ 8178163337

स्थानः नई दिल्ली

भारतीय स्टेट बैंक ननवग्स्त आस्ति रिकवरी शाखा-।, रिटेल OSBI

DIN: 01324320

प्रथम तल, 23, नजफगढ़ रोड़, नई दिल्ली-110015, फोन: 25419177, 25412977 ई-मेल: sbi.05169@sbi.co.in सरफासी एक्ट 2002 की धारा 13(4) के अंतर्गत सम्पत्ति का कब्जा सूचना

जबकि अधोहस्ताक्षरी ने वित्तीय परिसंपत्तियों के प्रतिभृतिकरण एवं पुनर्निर्माण तथा प्रति भृति हित अधिनियम के प्रवर्तन के अधीन भारतीय स्टेट बैंक, का प्राधिकत अधिकारी होने तथा प्रतिभृति हित (प्रवर्तन) नियमावली 2002 (2002 का नं. 3) के नियम के साथ पठित धारा 13(12) के अधीन प्रदत शक्तियों के अंतर्गत निम्नलिखित कर्जदारों (तदोपरान्त कर्जदार एवं गारंटरों को संयुक्त रूप से "कर्जदार" कहा गया है) को निम्नांकित दिनांको को मांग नोटिस जारी किया था जिसमें उल्लेखित राशि प्रत्येक खाते के आगे वर्णित है उक्त सूचना की तिथि से 60 दिनों के अंदर भुगतान करने को कहा गया था।

कर्जदार उक्त राशि का भूगतान करने में असफल हो गये हैं, इसलिए एतदद्वारा कर्जदार और गारंटर तथा आम जनता को सुचित किया जाता है कि अधोहस्ताक्षरी ने इसमें नीचे वर्णित संपत्ति का कब्जा, उक्त अधिनियम की धारा 13(4), उक्त नियमों के नियम 8 के साथ पठित के अधीन उन्हें प्रदत्त शक्तियों के इस्तेमाल के अन्तर्गत **सम्पत्ति का कब्जा नीचे प्रत्येक खाते** के सामने अंकित के अनुसार लिया है। विशेष रूप से कर्जदार और गारंटर तथा जनसाधारण को एतदद्वारा उक्त संपत्ति के साथ लेन-देन न करने के लिए सावधान किया जाता है तथा संपत्ति के साथ कोई भी लेन देन

भारतीय स्टेट बँक, के प्रभार वास्ते निम्नलिखित राशि और उपरोक्तानुसार राशि पर संविदात्मक दर पर भविष्य का ब्याज, आकस्मिक खर्चे, लागत, प्रभार इत्यादि सहित के अधीन कर्जदार / गारंटर / बंधककर्ता का ध्यान एक्ट की धारा 13 की उप धारा (8), के प्रावधानों के अंतर्गत सुरक्षित परिसंपत्तियों के मुक्त करने हेतू उपलब्ध समय सीमा की ओर आकर्षित

किया जाता है।

क्र. सं.	खाते/कर्जदार का नाम एवं पता	बंधक / प्रभारित सम्पत्ति का विवरण	मांग सूचना की तारीख कब्जा की तारीख	बकाया राशि	
1		सम्पत्ति पर मालिकाना हक : श्री अतुल कुमार कुलश्रेष्ठ और श्रीमती नीरज कुलश्रेष्ठ पलैट नं. 1204, 12वां तल, टॉवर-एफ, अजनारा, ग्रान्ड हरिटेज़, प्लॉट नं. GH-01/B सैक्ट-74, ग्रेटर नोएडा, यू.पी-201301 में स्थित, सभी अधिकारों, शीर्षक और हित, सुविधा, विशेषाधिकार और सम्पत्ति का स्वामित्व सभी के साथ । फिटिंग, फिक्स्चर, कनेक्शन, उस पर बनी संरचना, जो आनुपातिक अधिकारों के साथ है। सामान्य रास्ता क्षेत्रों, सीढ़ियों और अन्य सामान्य सुविधाएं जो वहां उपलब्ध हैं, यदि कोई हो	04-10-2021 03-01-2022	रू. 1,23,22,956/- दिनांक 27.09. 2021 तक और सविंदात्मक दर पर भविष्य का ब्याज और उपरोक्तानुसार राशि पर आकस्मिक खर्चे, लागत इत्यादि	
2	श्री अवधेश मित्तल और श्रीमती रीना मित्तल	सम्पत्ति पर मालिकाना हक: श्री अवधेश मित्तल और श्रीमती रीना मित्तल रिहायशी बिल्डिंग, सी—6, प्रथम और तृतीय तल, ग्रीन पार्क मेन, नई दिल्ली—110016 में स्थित सभी अधिकारों, शीर्षक और हित, सुविधा, विशेषाधिकार और सम्पत्ति का स्वामित्व सभी के साथ। फिटिंग, फिक्स्चर, कनेक्शन, उस पर बनी संरचना, जो आनुपातिक अधिकारों के साथ है। सामान्य रास्ता क्षेत्रों, सीढ़ियों और अन्य सामान्य सुविधाएं जो वहां उपलब्ध हैं, यदि कोई हो	25-10-2021 03-01-2022	ष्ठ. 5,90,44,861/- दिनांक 25.10. 2021 तक और सर्विदात्मक दर पर भविष्य का ब्याज और उपरोक्तानुसार राशि पर आकस्मिक खर्चे, लागत इत्यादि	

(This is a public announcement for information purposes only and is not an announcement for the Letter of Offer. Not for publication or distribution, directly or indirectly, outside India)

PUBLIC ANNOUNCEMENT

DATA INFRASTRUCTURE TRUST

(formerly, Tower Infrastructure Trust)

(Set-up as a Trust on January 31, 2019 and registered as an infrastructure investment trust under the Securities and Exchange Board of India (Infrastructure Investment Trusts) Regulations, 2014 ("InvIT Regulations"), originally under the name 'Tower Infrastructure Trust', on March 19, 2019, having registration number IN/InvIT/18-19/0009 at Mumbai. Subsequently, the name of the Trust was changed to 'Data Infrastructure Trust' upon issuance of fresh Certificate of Registration dated October 8, 2021 under the InvIT Regulations)

Principal Place of Business: Unit 1, 4th Floor, Godrej BKC, Plot No. C-68, G Block, Bandra Kurla Complex, Bandra East, Mumbai 400 051, Maharashtra, India

Tel: +91 22 6600 0700; Compliance Officer: Mr. Inder Mehta E-mail: secretarial@summitdigitel.com; Website: www.towerinfratrust.com

TRUSTEE	SPONSORS		INVESTMENT MANAGER	
AXIS TRUSTEE	BROOKFIELD SPONSOR	RELIANCE SPONSOR	INVESTMENT MANAGER	
Axis Trustee Services Limited	BIF IV Jarvis India Pte. Ltd.	Reliance Industrial Investments and Holdings Limited	Brookfield India Infrastructure Manager Private Limited (formerly, WIP (India) Private Limited)	

ISSUE OF UP TO [.] UNITS OF DATA INFRASTRUCTURE TRUST ("DIT" OR "TRUST" AND SUCH UNITS, THE "UNITS"), FOR CASH AT A PRICE OF ₹ [•] PER UNIT (THE "ISSUE PRICE"), AGGREGATING TO ₹ 3,180 MILLION* TO THE ELIGIBLE UNITHOLDERS (AS DEFINED HEREINAFTER) ON A RIGHTS BASIS IN THE RATIO OF [•] LOTS FOR EVERY [•] LOTS (EACH LOT COMPRISING [+] UNITS) HELD BY THEM ON THE RECORD DATE, BEING [+] (THE "ISSUE") IN ACCORDANCE WITH THE INVIT REGULATIONS AND THE SEBI RIGHTS ISSUE GUIDELINES. THE RECORD DATE IS [●]. FOR FURTHER DETAILS, PLEASE SEE THE SECTION ENTITLED "THE ISSUE" ON PAGE 15 OF THE DRAFT LETTER OF OFFER.

*The size of the Issue is the amount approved by the Data InvIT Committee of the Board of Directors of the Investment Manager on December 28, 2021. Further, the size of the Issue shall be subject to finalisation of Allotment in the Issue.

This public announcement is being made in compliance with paragraph 3.5 of the Circular bearing number SEBI/HO/DDHS/ DDHS/CIR/P/2020/10 dated January 17, 2020, issued by the Securities and Exchange Board of India ("SEBI"), entitled Guidelines for Rights Issue of Units by a listed Infrastructure Investment Trusts (InvITs), read with the circular bearing number SEBI/HO/ DDHS/DDHS/CIR/P/2020/36 dated March 13, 2020, issued by the SEBI, entitled the Amendments to guidelines for rights issue, preferential issue and institutional placement of units by a listed InvIT (together, the "SEBI Rights Issue Guidelines") to inform the public that the Trust is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, an issue of Units on a rights basis and has filed Draft Letter of Offer dated January 5, 2022 (the "Draft Letter of Offer") with SEBI and BSE Limited ("BSE") on January 6, 2022 in relation to the Issue.

Pursuant to paragraph 3.3 of the SEBI Rights Issue Guidelines, the Draft Letter of Offer filed shall be made public, for comments, if any, for a period of seven working days from the date of such filing and shall be available on the websites of the Stock Exchange, being, www.bseindia.com. Furthermore, pursuant to paragraph 3.4 of the SEBI Rights Issue Guidelines, the Draft Letter of Offer will also be available on the website of the Trust at www.towerinfratrust.com and Lead Manager to the Issue, i.e. Ambit Private Limited at www.ambit.co All members of the public are hereby invited to provide their comments on the Draft Letter of Offer to the Compliance Officer of the Trust or the Lead Manager. All comments must be received by the Trust or the Lead Manager on or before 5:00 p.m. (IST) on the 7th working day from the aforementioned date of filing the Draft Letter of Offer with BSE (being, January 14, 2022).

Investments in Units involve a high degree of risk and Bidders should not invest in the Issue unless they are prepared to take the risk of losing all or part of their investment. For details see section entitled "Risk Factors" of the Letter of Offer and other disclosures included in the Letter of Offer, when available, before making an investment decision relating to the Issue. Bidders should not rely on the Draft Letter of Offer for any investment decision. Each Bidder is advised to consult its own advisors about the consequences of an investment in the Rights Entitlements and the Units issued pursuant to the Letter of Offer. The Rights Entitlements and the Units being offered in the Issue have not been recommended or approved by SEBI nor does SEBI guarantee the accuracy or adequacy of the Draft Letter of Offer and the Letter of Offer. Admission of the Units to be issued pursuant to the Issue for trading on the Stock Exchange should not be taken as an indication of the merits of the Trust or of the Units.

Capitalised terms not defined herein shall have the same meaning ascribed to such terms in the Draft Letter of Offer

LEAD MANAGER TO THE ISSUE	REGISTRAR TO THE ISSUE
AMBIT	KFINTECH
AVVIDIT	
Acumen at work	KFIN TECHNOLOGIES PRIVATE LIMITED
	Selenium, Tower B,
AMBIT PRIVATE LIMITED	Plot No. 31 and 32, Financial District,
Ambit House	Nanakramguda, Serilingampally,
449, Senapati Bapat Marg	Hyderabad, Rangareddi 500 032
Lower Parel	Telangana, India.
Mumbai - 400 013	Telephone Number: +91 40 6716 2222
Maharashtra, India	Toll Free Number: 1800 309 4001
Telephone: +91 22 6623 3000	Website: www.kfintech.com
Fax: +91 22 3982 3020 E-mail: datatrust.rights@ambit.co	Email: dit.invitrights@kfintech.com
Investor Grievance E-mail: customerservicemb@ambit.co	Investor Grievance E-mail: einward.ris@kfintech.com
Website: www.ambit.co	Contact Person: M Murali Krishna
Contact Person: Nikhil Bhiwapurkar / Miraj Sampat	SEBI Registration No.: INR000000221
SEBI Registration No.: INM000010585	CIN: U72400TG2017PTC117649

On behalf of Data Infrastructure Trust Brookfield India Infrastructure Manager Private Limited (acting in the capacity of the Investment Manager of Data Infrastructure Trust)

Place: Mumbai Compliance Officer Date: January 6, 2022

Data Infrastructure Trust (acting through its investment manager) is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, a Rights Issue of its Units and has filed the Draft Letter of Offer with the Stock Exchange. The Draft Letter of Offer is available on the website of the BSE at www.bseindia.com, the Trust at www.towerinfratrust.com and Lead Manager to the Issue, i.e. Ambit Private Limited at www.ambit.co. Investors should note that investment in the Units involves a degree of risk, and for details relating to the same, should refer to the sections entitled "Risk Factors" and "Forward-Looking Statements" of the Letter of Offer, when available. Bidders should not rely on the Draft Letter of Offer for any investment decision.

The Rights Entitlements and Units have not been and will not be registered under the United States Securities Act of 1933, as amended (the "Securities Act"), or any U.S. state securities laws and may not be offered, sold, resold or otherwise transferred within the United States of America or the territories or possessions thereof (the "United States" or "U.S."), except in a transaction exempt from the registration requirements of the Securities Act. The Rights Entitlements and Units referred to in the Draft Letter of Offer are being offered in India, but not in the United States. The offering to which the Draft Letter of Offer relates is not, and under no circumstances is to be construed as, an offering of any Units or Rights Entitlements for sale in the United States or as a solicitation therein of an offer to buy any of the said securities. Accordingly, the Draft Letter of Offer should not be forwarded to or transmitted in or into the United States at any time.

VLS FINANCE LTD. Regd. Off.: 2nd Floor, 13, Sant Nagar East of Kailash, New Delhi-110065 Corp. Off: 90, Okhla Industrial Estate,

Ph.: 011-46656666, Fax: 011-46656699 CIN: L65910DL1986PLC023129 mail: vls@vlsfinance.com, Website: www.vlsfinance.com Public Notice for kind attention of the members Notice is hereby given that pursuant to Section 201 of the Companies Act, 2013, an application is being made by the Company to the Central Government (Ministry of Corporate Affairs) for seeking its approval pursuant to Section 196 read with Schedule V and other applicable provisions of the Companies Act 2013, for appointment of Mr. Vikas Mehrotra (DIN: 06476150) as Managing Director - International Operations for a period of three years effective from the date

Phase III, New Delhi-110020

as approved by Central Government. The above communication is intended for information and benefit of all members besides complying with applicable directives.

By order of the Board of Directors Place: New Delhi Dated: 06-01-2022

For VLS Finance Ltd. H. Consul Company Secretary M. No. - A11183

केनरा बैंक 📣 Canara Bank कब्जा सूचना [धारा 13(4)]

चुँकि: केनरा चैंक का प्राधिकत अधिकारी होने के नाते अधीहरताक्षरी ने वितीय सम्पत्तियों के प्रतिभतिकरण ह पुनःनिर्माण तथा प्रतिभृति व्याज के प्रवर्तन अधिनियम, 2002 (2002 का अधिनियम 54) (यहां इसके बाद 'अधिनियम" के तौर पर संदर्भित) और प्रतिभृति ब्याज (प्रवर्तन) के निवमों 2002 के निवम 3 के साथ पंडित धारा 13(12) के अधीन प्रदत्त शक्तियों का प्रयोग करते हुए कथित नोटिस की प्राप्ति की तिथि से 60 दिनों के अंदर नोटिस में वर्णित राशि 3079969.20 रुपए (केयल तीस लाख उनासी हजार नौ उनसट रुपए और बीस पैसे) को अदा करने के लिए आमंत्रित करते हुए कर्जदार मैं. श्री गणेश रोडलाईन्स (मालिक विजेन्द्र) को दिनांक 16.03.2020 को हिमांड नोटिस जारी किया था।

कर्जदार द्वारा राशि की अदावगी करने में असफल रहने पर कर्जदार व सामान्य तीर पर जनता को एतदहारा सुचित किया जाता है कि अधोहरताक्षरी ने कथित नियमों 2002 के नियम 8 व 9 के साथ पहते हुए कथित अधिनियम की धारा 13(4) के अधीन प्रदत्त शक्तियों का प्रयोग करते हुए दिनांक 06 जनवरी 2022 को यहां नीचे वर्णित सम्पत्तियों का कब्जा ले लिया है। कर्जदार को विशेष तौर पर व आम जनता को सामान्य तौर पर सम्पत्ति के साथ लेन-देन करने से एतदहार

सावधान किया जाता है और सम्पत्ति के साथ कोई भी लेन देन 30,00,000/- रुपए (केवल तीस लाख) और उस ब्याज के लिए **केनरा सैक** के प्रभार के अधीन होगा। कर्जदार के ध्यान में लाया जाता है कि अधिनियम की धारा 13(8) के प्राथधानों के अंतर्गत प्रतिभृतित परिसंपत्तियों

को मक्त करवाने के लिए समय उपलब्ध है।] अचल संपत्तियों का विवरण

अलीपुर जिला, उत्तरी दिल्ली- 110040 के बकोली की विस्तारित लाल डोरा आबादी में स्थित 1/4 हिस्से में से कुल

1660 वर्ग गज की भूमि भारक खसरा नं. 35//43/2(2-18), 44/27 (0-05), 28 (0-04), 29 (0-07), 36 (0-07), 32 (0-04), 33(0-07) 34(0-07), 35 (0-03), 36 (0-03) 38 (2-01), 31(0-07) से शहरी घर रकचा 1660 वर्ग गज से युक्त संपत्ति के सभी अनिवार्य अंग। सीमाबद्धः उत्तर को ओरः रास्ता 24'9' चौड़ा, दक्षिण की ओर: रास्ता 24'9" चौड़ा, पूर्व की ओर: अन्य प्लॉट, पश्चिम की ओर: अन्य प्लॉट। विनोक: 06.01.2022 स्थानः कंडली प्राधिकत अधिकारी



R.P.P. INFRA PROJECTS LIMITED

Registered Office: S.F. No. 454, Raghupathynaiken Palayam, Railway Colony (Post), Poondurai Road, Erode - 638 002, Tamil Nadu, India Corporate Office: MKM Chambers, No. 42, Third Floor, Kodambakkam High Road, Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu, India Contact Person: Pradeep Kumar Nath; Tel: +91 424 2284077; Facsimile: +91 424 2282077

E-mail: rightsissue@rppipl.com; Website: www.rppipl.com; Corporate Identification Number: L45201TZ1995PLC006113 This is only an advertisement for information purposes and not for publication, distribution or release directly or indirectly outside India. This notice does

not constitute an offer or invitation or inducement to purchase or sell or to subscribe for, any new securities of the Company. All capitalized terms used and not defined here shall have the meaning assigned to them in the Letter of Offer dated September 15, 2021 filed with BSE Limited and the National Stock Exchange of India Limited, and with SEBI for information and dissemination purposes.

FOR THE ATTENTION OF REGISTERED MEMBERS OF PARTLY PAID UP SHARES (ISIN IN9324L01011) HELD AS ON RECORD DATE I.E. MONDAY, JANUARY 03, 2022

FIRST AND FINAL CALL NOTICE

- In terms of the Letter of Offer dated September 15, 2021 ("LOF"), the Company had issued upto 1,60,00,000 partly paid-up equity shares (including 17,70,000 equity shares reserved for the warrant holders) of a face value of ₹ 10 each and allotted 1,42,30,000 partly paid up equity shares of face value of ₹ 10 each ("Rights Equity Shares") for cash at a price of ₹ 30/- per Rights Equity Share (including securities premium of ₹ 20/- per Rights Equity Share) on rights basis to the eligible equity shareholders of the Company
- An amount of ₹ 18 per Rights Equity Share (comprising ₹ 6 towards face value and ₹ 12 towards securities premium) was paid on application and balance monies was payable in one or more subsequent call(s).
- The Board of Directors of the Company at its meeting held on December 22, 2021 made the following first and final call on the Rights Equity Shares First & Final call of ₹ 12 per Rights Equity Share (comprising ₹ 4 towards face value and ₹ 8 towards securities premium)
- payable from Monday, January 10, 2022 to Monday, January 24, 2022, both days inclusive ("First & Final Call"); The Company has fixed Monday, January 3, 2022 as the record date ("Call Record Date") for the purpose of determining the holders of the partly paid-up equity shares ("Eligible Shareholders") to whom the notice for the First & Final Call (the "First
- & Final Call Notice") has been sent. The Company has intimated the Call Record Date to the BSE Limited and the National Stock Exchange of India Limited (collectively the "Stock Exchanges") on December 22, 2021. Accordingly, in terms of provisions of Companies Act, 2013 ("Act") read with relevant rules made thereunder and the LOF, the First & Final Call Notice along with the instructions, ASBA Form and Payment Slip has been sent in electronic mode to the holder of partly paid up equity shares whose e-mail addresses are registered with the Company, or its Registrar and Transfer Agent ("RTA") or Depository Participant ("DP") as on Call Record Date. Further, physical copy of the First & Final Call Notice
- along with the instructions, ASBA Form and Payment Slip, has been dispatched through permitted modes at registered address of those shareholders; a) who have not registered their e-mail address with the Company or its RTA or DP; or b) who have specifically registered their request for the hard copy of the same. The Company has completed the dispatch of the First & Final Call Notice on January 06, 2022. The specimen copy of the First & Final Call Notice along with the instructions, ASBA Form and Payment Slip are also available on the Company's website at http://www.rppipl.com/shareholders-information.php. The First & Final Call payment can be made by you by opting any one of following modes, namely, (a) Online ASBA (b) Physical ASBA, (c) 3-in-1 type account, (d) R-WAP portal (https://rights.cameoindia.com/rpp/callmoney), and (e) Deposit of cheques / demand drafts with the 'Collection Centers' of the Escrow Collection Banks along with payment
 - list of existing SCSBs (for points (a) and (b) above). Please read instructions given along with this First and Final Call Notice before making payment of the First & Final Call. In accordance with the SEBI circular no. SEBI/HO/CFD/DIL1/CIR/238/2020 dated December 8 2020, Eligible Shareholders can also make the payment of the First & Final Call through the facility of linked online trading-demat-bank account (3-in-1 type accounts), provided by some of the registered brokers. Please check with your respective broker for availability of the 3-in-1 type account facility and the process to be followed. The Company, the Lead Manager or the RTA will not be responsible

slip. Visit https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognisedFpi=yes&intmld=35 to refer to the

for non-availability of this payment mode to the Eligible Shareholders from their respective brokers. Further, in accordance with SEBI circular bearing reference number SEBI/HO/CFD/DIL2/CIR/P/2020/78 dated May 6, 2020 read with SEBI circulars bearing reference numbers SEBI/HO/CFD/DIL1/CIR/P/2020/136 dated July 24, 2020, SEBI/HO/CFD/ DIL1/CIR/P/2021/13 dated January 19, 2021, SEBI/HO/CFD/DIL2/CIR/P/2021/552 dated April 22, 2021 and SEBI Circular SEBI/HO/CFD/DIL2/CIR/P/2021/633 dated October 1, 2021 (the "SEBI Relaxation Circulars"), Resident Eligible Shareholders may pay the First & Final Call electronically through the R-WAP portal: https://rights.cameoindia.com/rpp/callmoney. Payment may be made through net banking or UPI. Do note that R-WAP is only an additional option and not a replacement of ASBA and R-WAP facility should be utilized only in the event that shareholders are not able to utilize the ASBA facility for making the payment despite their best efforts. The Company and the RTA shall not be responsible if the application is not successfully submitted or if it is rejected during the process while using the R-WAP facility. NON-RESIDENT ELIGIBLE SHAREHOLDERS ARE NOT ELIGIBLE TO APPLY THROUGH THE R-WAP PORTAL.

In case the Eligible Shareholders chose to pay through Cheque/DD, duly filled up Payment Slip along with the cheque or demand draft must be presented at ICICI Bank Limited at the following locations on or before January 24, 2022:

Agra - ICICI Bank Ltd, No. 6, 8-13, Ground Floor, Shanta Tower, Sanjay Place, Agra - 282002;

Ahmedabad - ICICI Bank Ltd, Jmc House, Opp. Parimal Gardens, Off C.G.Road Ambawadi,

Ahmedabad - 380006; Amritsar - ICICI Bank Ltd, 361, M.C International The Mall Amritsar, Punjab

Shareholders

 143001; Bangalore - ICICI Bank Ltd, 1, Shobha Pearl, Commissariat Road, Off M G Road, Ground Floor, Bangalore - 560025; Belgaum - ICICI Bank Ltd, 14, Khanapur Road, Rpd Cross, Tilakwadi, Belgaum - 590006; Bharuch - ICICI Bank Ltd, Blue Chip Sanitorium Compound, Sevashram Road, Panch Batti, Bharuch - 392001; Bhavnagar - ICICI Bank Ltd, Plot No. 2569, Ground Floor, Ratnadeep Complex, Opp. Central Salt Research Institute, Waghawadi Road, Bhavnagar Gujarat - 364002; Bhopal ICICI Bank Ltd, Alankar Palace, Plot No.li, Zone li, M P Nagar, Bhopal, Mp - 462011; Bhubaneswar ICICI Bank Ltd, Bhanjaprava Building, Opp. Sriya Talkies, Unit 3, Janpath, Bhubaneshwar - 751001; Chandigarh - ICICI Bank Ltd, S.C.O., 9,10,11, Sector 9 D, Madhya Marg, Chandigarh - 160017; Chennai - ICICI Bank Ltd, 110, Prakash Presidium, Utthamar Gandhi Salai, Nungambakkam High Road, Chennai - 600034; Ernakulam - ICICI Bank Ltd, Emgee Square, M.G.Road, Ernakulam, Kochi -682035; Coimbatore - ICICI Bank Ltd, Cheran Plaza, No. 1090 Trichy Road - 641018; Dehradun - ICICI Bank Ltd, Ncr Plaza, 24, New Cantt Road, Hathibarkala, Dehradun, Uttarakhand - 248001; Faridabad -ICICI Bank Ltd, Booth No. 104105, District Centre, Sector 16, Faridabad, Haryana - 121007; Ghaziabad ICICI Bank Ltd, R1/88, Raj Nagar, Ghaziabad, Uttar Pradesh - 201001; Guntur - ICICI Bank Ltd, 5822, Pmg Complex, Lakshmipuram Main Road, Guntur Andra Pradesh - 522002; Gurgaon - ICICI Bank Ltd. Sco 18 19, Huda Shopping Centre, Sector 14, Market Complex, Gurgaon, Haryana - 122001; Guwahati ICICI Bank Ltd, Ground Floor, Shanti Complex, G.S. Road, Bhangagarh, Guwahati - 781005; Hubli -ICICI Bank Ltd, Eureka Junction, Travellers Bungalow Road, Hubli - 580029; Hyderabad - ICICI Bank Ltd, 6-2-1012, Tgv Mansions, Opp. Institution Of Engineers, Khairatabad, Hyderabad - 500004; Hissar ICICI Bank Ltd, Plot No. 5760, Kamla Palace Road, Red Square Market, Hissar, Haryana - 125001; Indore - ICICI Bank Ltd, 4,Chhoti Khajrani, Malav Parisar, Indore - 452008; Jaipur - ICICI Bank Ltd, C99, shreeji Towers, Subhash Marg, Near Ahimsa Circle, C Scheme, Jaipur - 302001; Jamshedpur ICICI Bank Ltd, Natraj Mansion, Main Road, Bistupur, Jamshedpur Jharkhand - 831001; Jodhpur -ICICI Bank Ltd, Plot No. 10,11, Refugee ColonySindhi Colony, Near Jaljog Circle, Jodhpur - 342003; Kanpur - ICICI Bank Ltd, 16/106, J.S.Towers, The Mall, Kanpur, Uttar Pradesh - 208001; Kolhapur ICICI Bank Ltd, Vasant Plaza, Near Udyog Bhavan, Rajaram Road, Rajarampuri, Kolhapur - 416001; Kolkata - ICICI Bank Ltd, 22, Sir R.N. Mukherjee Road, Kolkata - 700001; Lucknow - ICICI Bank Ltd, Shalimar Tower, 31/54 M.G.Marg, Hazratganj, Lucknow - 226001; Ludhiana - ICICI Bank Ltd, Nehru Sidhant Kender Trust Building, Feroz Gandhi Market, Ludhiana, Punjab - 141001; Madurai -ICICI Bank Ltd, No.21,22,23, North Chitrai Street, Madurai - 625001; Mumbai - ICICI Bank Ltd., 1st floor, 122, Mistry Bhavan, Dinshaw Vachha Road, Backbay Reclamation, Churchgate, Mumbai - 400021; Mysore - ICICI Bank Ltd, 2950, Aishwarya Arcade, 9Th Cross, Kalidasa Road, V.V. Mohalla, Mysore 570002; Nagpur - ICICI Bank Ltd, Shriram Tower, Ground Floor, S V Patel Marg, Near NIT Building, Sadar - 440001; Nashik - ICICI Bank Ltd., Unit NoG19, Utility Center, Opp To Rajiv Gandhi Bhavan, Sharanpur Road, Nasik - 422002; New Delhi - ICICI Bank Ltd, 9A, Phelps Building, Connaught Place, New Delhi - 110001; Noida - ICICI Bank Ltd, K1, Senior Mall, Sec18, Noida, Uttar Prades - 201301; Panaji - ICICI Bank Ltd, 65, Sindur Business Centre, Swami Vivekanada Road, Opp. Passport Office, Panaji Goa - 403001; Puducherry - ICICI Bank Ltd, 49 Mission Street, Puducherry - 605001; Pune -ICICI Bank Ltd, A Wing Shangrila Gardens Bund Garden Road Pune - 411001; Rajkot - ICICI Bank Ltd. Jai Hind Press Annexe. Opp. Shardabaug. Near Dharam Cinema, Raikot - 360001; Ranchi - ICICI Bank Ltd, Main Road, Near Rattanlal Petrol Pump, Ranchi, Jharkhand - 834001; Salem - ICICI Bank Ltd, Swamambigai Plaza, S.F.No. 6/5, Block No. 7, WardC, Omalur Main Road, Near Bus Stand, Salem, Tamilnadu - 636009; Surat - ICICI Bank Ltd, Platinum Plaza, Opp. V.T. Choksi Law College, Athwalines, Surat - 395007; Trichy - ICICI Bank Ltd, New no - 58, West Bouleward Road, Sivapoorna Complex, Trichy-620002 - 620002; Vadodara - ICICI Bank Ltd, 42, Haribhakti Society, Nr. Chakli Circle, O.P. Road, Vadodara - 390007; Vijayawada - ICICI Bank Ltd, #401127,128 129, Murali Chambers, M.G.Road, Vijayawada - 520010; Visakhapatnam - ICICI Bank Ltd, 47-14-18, Isnar Satya Sri Complex. Dwarkanagar Main Road, Visaknapatnam - 530016

For Non-Resident Shareholders

Mumbai - ICICI Bank Ltd., 1st floor, 122, Mistry Bhavan, Dinshaw Vachha Road, Backbay Reclamation, Churchgate, Mumbai - 400021; New Delhi - ICICI Bank Ltd, 9A, Phelps Building, Connaught, Place, New Delhi - 110001; Ahmedabad - ICICI Bank Ltd. Jmc House, Opp. Parimal Gardens, Off C.G.Road Ambawadi, Ahmedabad - 380006.

Eligible Shareholders residing at locations where the ASBA facility or Bank's collection centres are not available, may send their First and Final Call Money along with the completed payment slip by registered post/speed post at the office of the Registrar to the Issue: Cameo Corporate Services Limited, stating the requisite details along with Cheque/ Demand Draft payable at Subramanian Building, No. 1, Club House Road, Chennai - 600 002, Tamil Nadu, India, such that the same are received on or before the last date of payment of the First and Final Call Money i.e. January 24, 2022.

There will be no trading of the ₹ 6.00 partly paid-up equity shares of the Company (ISIN: IN9324L01011) on the Stock Exchanges with effect from December 31, 2021 on account of the First and Final Call. Trading of the ₹ 10.00 fully paid-up equity shares of the Company ("RPP Equity Shares") under the existing ISIN INE324L20013 is expected to commence within a period of 2 weeks from the last date for making the payment of First & Final Call, i.e., within

2 weeks from January 24, 2022. Please also note the consequences of failure to pay First & Final Call, given below:

or +91 93420 72988 (operational from Monday to Friday between 10 AM and 5 PM).

 a. Interest @ 8.00 % (Eight per cent only) p.a. will be payable for delay in payment of First & Final Call beyond January 24 2022 till the actual date of payment;

 The Company shall be entitled to deduct from any dividend payable to you, all sums of money outstanding on account of calls and interest due thereon in relation to the partly paid-up equity shares of the Company; and

The partly paid-up equity shares of the Company currently held by you, including the amount already paid thereon are

liable to be forfeited in accordance with the Articles of Association of the Company and the LOF. In case of non-receipt of the First and Final Call Notice, shareholders can request by e-mail or letter, for the duplicate First and Final Call Notice from the Registrar or may also download the same from the Company's website: http://www.rppipl.com/shareholdersinformation.php or the Registrar's website https://rights.cameoindia.com/rpp/callmoney.

In such a case, however, the shareholder need to fill the DP ID-Client ID, number of partly paid-up equity shares held and amount payable towards the First and Final Call Money. FAQs on First & Final Call are available on the website of the Company: http://www.rppipl.com/shareholders-information.php or on the website of Cameo Corporate Services Limited ("RTA"): https://rights.cameoindia.com/rpp/callmoney. You may also seek clarifications on any query related to the payment of First & Final Call on the helpline number +91 73388 08559

All the correspondence in this regard may be addressed to: CAMEO CORPORATE SERVICES LIMITED. Unit: R.P.P. Infra Projects Ltd. - First and Final Call Subramanian Building, No.1 Club House Road, Chennai 600 002. PHONE: 044-28460390 To 394

For R.P.P. Infra Projects Limited

Place: Erode Date : January 06, 2022

FAX: 044-28460129

E-mail: investor@cameoindia.com

Pradeep Kumar Nath Company Secretary and Compliance Officer

नई दिल्ली

2. संजय गर्ग (नामित साझेदार)

தினத்தந்தி

பிரான்சில் கொரோனா கோரத்தாண்டவம்

ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடு கிறது. ஒரே நாளில் 3 லட்சத்துக்கும் அதிகமா னோருக்கு பாதிப்பு ஏற் பட்டுள்ளது.

பிரான்சில் கோரத்தாண்டவம் நாட்டில்

கட்டுக்கடங்காமல் கோரத் தாண்டவமாடுகிறது.

நேற்று முன்தினம் காலை னார். யுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 3 லட்சத்து 32 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் பாக பாரீஸ் நகரில் அரசு செய்தி தொடர்பாளர் கேபிரியேல் அட்டல் பேசி

அப் போது "பிரான்சில் பெருந்தொற்று நோய்க்கு எதி ரான போராட்டம்முடியவில்லை. ஒரே நாளில் 334 பேர் இறந் 2 வாரங்களில் பரவல் 3 தும் உள்ளனர். இதுதொடர் | மடங்கு ஆகி உள்ளது. 1 லட்

சம்பேருக்கு 1,800 பேர் பாதிப் புக்கு ஆளாகின்றனர்" என கூறினார். மேலும் அவர் கூறும்

போது, "ஆஸ்பு த்திரிகள் நிரம்பி வழிகின்றன. தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப் பட்டுள்ள நோயாளிகளில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான். இந்த நிலை அடுத்த சில வாரங்களில் மேலும்

புதன்கிழமை தோறும் வானவில் படியுங்கள் மோசமாகும்.

தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு சேருகின்றனர்' என குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் தீவிரம்

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. நேற்று முன் தினம் காலையுடன் முடிந்த ஒரு நாளில் சுமார் 2 லட்சம்பேர் (சரியாக 1 லட்சத்து 94 ஆயிரத்து 747 பேர்) பாதிப் புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை

கோடியே 38 லட்சத்து 35 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள் ளது.

டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் வாரத்தில் வ-ஸ ஒருவருக்கு கொரோனா இருந்ததாக மதிப்பிடப்பட் டுள்ளது.

அமெரிக்காவில் 7 லட்சம் பேருக்கு...

அமெரிக்காவில் நேற்று முன்தினம் 7 லட்சத்து 4 ஆயி ரத்து 369 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கி நார்கள். 2,113 பேர் இநந்துள் ளனர். தினசரி சராசரி

ளது. நேற்றைய நிலவரப்படி

பாதிப்பு 5.84 லட்சமாக உள் | பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.32 லட்சம் பேர் பலியாகியும்

அங்கு இதுவரை 5.77 கோடி | உள்ளனர். ANNA UNIVERSITY

ஈரோடு 7-1-2022

Chennai - 600 025

ADMISSION TO B.E. (PART-TIME) SELF-SUPPORTING DEGREE Programmes 2021-22 (For Working Professionals only) Applications are invited for admission to Part-Time B.E. (Self-Sup degree programmes offered in the University Departments: Coll Engineering Guindy and Madras Institute of Technology Campuses.

For registration and all other details, visit www.annauniv.edu/bent2021 Commencement of Registration of application (ONLINE only)
Last date for Registration and Submission of application (ONLINE only) 07.01.2022 24.01.2022

"சோதனை கடந்து கதந்திரம் அடைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்."

ஐஸ்வர்யம்

R.P.P. INFRA PROJECTS LIMITED

Registered Uffice: S. 1- No. 4-94, Regitupathymaken Fraigram, Ralmay Coonny (Fost), Poondural Road, crode – 6:56 UUz, Janni Nadu, India Corporate Office: MMCI Chember, No. 42, Third Flore, Kodambakkam High Road, Nungambakam, Chemai – 6:0004, Tamil Nadu, India Contact Person: Pradees (Kumar Nath; Tet + 91 424 2284077; Facsimilie: +91 424 2282077

— E-mail: rightsissue@pippl.com. Wiebsite: www.projuctom. Corporate Identification Number: L45:01TZ1995P.C006113

an advertisement for information purposes and not for publication, distribution or release directly or indirectly outside India. This notice does an offer or invidention or inducement to purphase or sell of ro subschee for can, ynew securities of the Company Al capitalized notice does en one for or invidention or inducement to purphase or sell of ro subschee for can, ynew securities of the Company Al capitalized notice does not offer or subschee for can ynew securities of the Company Al capitalized not make the meaning assigned to them in the Letter of Offer dated September 15, 2021 filed with BSE Limited and the Nationargo of India Limited, and with SEBI for information and dissemination purpose.

FOR THE ATTENTION OF REGISTERED MEMBERS OF PARTLY PAID UP SHARES (ISIN IN9324L01011) HELD AS ON RECORD DATE I.E. MONDAY, JANUARY 03, 2022 FIRST AND FINAL CALL NOTICE

- In terms of the Letter of Offer dated September 15, 2021 ("LOF"), the Company had issued upto 1,60,00,000 partly paid-up equity shares (including 17,70,000 equity shares reserved for the warrant holders) of a face value of ₹ 10 each and allotted 1,42,30,000 partly paid up equity shares of face value of ₹ 10 each "Rights Equity Shares" (in cash at a price of ₹ 30 r. per Rights Equity Share) for cash at a price of ₹ 30 r. per Rights Equity Share (including securities premium of ₹ 20/- per Rights Equity Share) on rights basis to the eligible equity shareholders of the Company
- An amount of ₹ 18 per Rights Equity Share (comprising ₹ 6 towards face value and ₹ 12 towards securities premium) was paid on application and balance monies was payable in one or more subsequent call(s).
- The Board of Directors of the Company at its meeting held on December 22, 2021 made the following first and final call on the
- First & Final call of ₹ 12 per Rights Equity Share (comprising ₹ 4 towards face value and ₹ 8 towards securities premium payable from Monday, January 10, 2022 to Monday, January 24, 2022, both days inclusive ("First & Final Call"); The Company has fixed Monday, January 3, 2022 as the record date ("Call Record Date") for the purpose of determining the holders of the partly paid-up equity shares ("Eligible Shareholders") to whom the notice for the First & Final Call (the "First & Final Call (the "First & Final Call (the of the Call Record Date to the BSE Limited and the National Stock Exchange of India Limited (collectively the "Stock Exchanges") on December 22, 2021.
- Stock Exchange of India Limited (collectively the "Stock Exchanges") on December 22, 2021.

 Accordingly, in terms of provisions of Companies Act, 2013 ("Act") read with relevant rules made thereunder and the LOF, the First & Final Call Notice along with the instructions, ASBA Form and Payment Slip has been sent in electronic mode to the holder of partly paid up equity shares whose e-mail addresses are registered with the Company, or its Registrar and Transfer Agent ("RTA") or Depository Participant ("DP") as on Call Record Date. Further, physical copy of the First & Final Call Notice along with the instructions, ASBA Form and Payment Slip, has been dispatched through permitted modes at registered address of those shareholders: a) who have not registered their e-mail address with the Company or its RTA or DP; or b) who have specifically registered their request for the hard copy of the same. The Company has completed the dispatch of the First & Final Call Notice along with the instructions, ASBA Form and Payment Slip are also available on the Company's website at http://www.mpigl.com/shareholder-inmation.ptm.

 For the First & Final Call Dayment can be made by you by only any one or the property of their payment Slip are also available on the Company's website at http://www.mpigl.com/shareholder-inmation.ptm.

 Part First & Final Call Dayment can be made by you by only not any one of following modes, anamely (a) Online ASBA.
- Form and Payment Slip are also available on the Company's website at http://www.ppip.com/shareholders-information.php.
 The First & Final Call payment can be made by you by opting any one of following modes, namely, (a) Online ASBA, (b) Physical ASBA, (c) 3-in-1 type account, (d) R-WAP portal (https://rights.cameoindia.com/rpp/callmoney), and (e) Deposit of cheques / demand drafts with the 'Collection Centers' of the Escrow Collection Banks along with payment silp. Visit https://www.sebi.gov/in/sebivebyloher/OtherAction.do/doRecognisedFpievysekinthdl=35 to refer to the list of existing SCSBs (for points (a) and (b) above). Please read instructions given along with this First and Final Call Notice before making payment of the First & Final Call.

 In accordance with the SEBI circular no. SEBIH-IO/CFD/DIL-1/CIR/238/2020 dated December 8 2020, Eligible Shareholders can also make the payment of the First & Final Call through the facility of linked online trading-demat-bank account (3-in-1 type accounts), provided by some of the registered brokers. Please check with your respective broker for availability of the 3-in-1 type accounts, provided by some of the registered brokers. Please check with your respective brokers for availability of the 3-in-1 type account facility and the process to be followed. The Company, the Lead Manager or the RTA will not be responsible for non-availability of this payment more reference number SEBIH-10/CFD/DIL-2/CIR/P2020/78 dated May 6, 2020,

for non-availability of this payment mode to the Eligible Shareholders from their respective brokers. Further, in accordance with SEBI circular bearing reference number SEBI/HO/CFD/DIL12/CIRIP/2020/18 dated May 6, 2020, read with SEBI circulars bearing reference numbers SEBI/HO/CFD/DIL1/CIRIP/2021/136 dated July 24, 2020, SEBI/HO/CFD/DIL1/CIRIP/2021/136 dated July 24, 2020, SEBI/HO/CFD/DIL1/CIRIP/2021/136 dated July 24, 2020, SEBI/HO/CFD/DIL1/CIRIP/2021/1362 dated July 24, 2020, SEBI/HO/CFD/DIL1/CIRIP/2021/IS62 dated July 24, 20

In case the Eligible Shareholders chose to pay through Cheque(DD, duly filled up Payment Slip along with the cheque o demand draft must be presented at ICICI Bank Limited at the following locations on or before January 24, 2022:

Jibbe Shareholders chose to pay through Cheque/DD, duly filled up Payment Slip along with the cheque or ust be presented at ICICI Bank Ltd, No. 6, 8-13, Ground Floor, Shanta Towe, Saniya Place, Agra - 282002; Ahmedabad - ICICI Bank Ltd, Jmc House, Opp. Parimal Gardens, Off C. G.Road Ambawadi, Ahmedabad - ICICI Bank Ltd, Jmc House, Opp. Parimal Gardens, Off C. G.Road Ambawadi, Ahmedabad - 380006; Armitsar - ICICI Bank Ltd, 361, M.C International The Mail Armitsar, Punjab - 143001; Bangalore - 160025; Belgaum - 10CIC Bank Ltd, 181, M.C International The Mail Armitsar, Punjab - 143001; Bangalore - 160025; Belgaum - 10CIC Bank Ltd, 181, Khanapur Road, Rpd Cross, Tilakwadi, Belgaum - 590006; Bharuch - 10ICI Bank Ltd, Blue Chip Santionim Compound, Sevashram Road, Parch Batti,Bharuch - 39201; Bharwagar - ICICI Bank Ltd, Plot No. 2569, Ground Floor, Ratnadeep Complex, Opp. Central Salt Research Instituts, Wagnayar Bhopal, Mp - 462011; Bhubaneswar - ICICI Bank Ltd, Alankar Palace, Plot No. 11, Zone II, M P Nagar, Bhopal, Mp - 462011; Bhubaneswar - ICICI Bank Ltd, Bhanjaprava Bulding, Opp. Sriya Talakies, Unit 3, Janpath, Bhubaneshwar - 751001; Chandigarh - ICICI Bank Ltd, S.C.O. 9, 101, 1, Sector 9 D, Madhya Marg, Chandigarh - 160017; Chennal - ICICI Bank Ltd, S.C.O. 9, 101, 1, Sector 9 D, Madhya Marg, Chandigarh - 160017; Chennal - ICICI Bank Ltd, S.C.O. 9, 101, 1, Sector 9 D, Madhya Marg, Chandigarh - 160017; Chennal - ICICI Bank Ltd, S.C.O. 9, 101, 15, Sector 9 D, Madhya Marg, Chandigarh - 160017; Chennal - ICICI Bank Ltd, S.C.O. 9, 101, 15, Sector 9 D, Madhya Marg, Chandigarh - 160017; Chennal - ICICI Bank Ltd, S.C.O. 9, 101, 15, Sector 9 D, Madhya Marg, Chandigarh - 160017; Chennal - 160018; Chenn

Mumbai - ICICI Bank Ltd., 1st floor, 122, Mistry Bhavan, Dinshaw Vachha Road, Backbay Reclamation, Churchgate, Mumbai - 400021; New Delhi - ICICI Bank Ltd, 9A, Phelps Building, Connaught, Place, Nebelin - 110001; Ahmedabad - ICICI Bank Ltd, Jmc House, Opp. Parimal Gardens, Off C.G.Road Ambawadi, Ahmedabad - 380006.

- Eligible Shareholders residing at locations where the ASBA facility or Bank's collection centres are not available, may send their First and Final Call Money along with the completed payment slip by registered post/speed post at the office of the Registrar to the Issue: Cameo Corprorta Services Limited, staining the requisite details along with Chequel Demand Draft payable at Subramanian Building, No. 1, Club House Road, Chennai 600 002, Tamil Nadu, India, such that the same are received on or before the last date of payment of the First and Final Call Money i.e. January 24, 2022.

 There will be no trading of the ₹ 6.00 partly paid-up equity shares of the Company (ISNR: 1893/4L.01011) on the Stock Exchanges with effect from December 31, 2021 on account of the First and Final Call. Trading of the ₹ 10.00 fully paid-up equity shares of the Company (RSNR: Staff) under the existing ISIN INES24L20013 is expected to commence within a period of 2 weeks from the last date for making the payment of First & Final Call, i.e., within 2 weeks from January 24, 2020.
- 2 weeks from January 24, 2022. Please also note the consequences of failure to pay First & Final Call, given below
 - Interest @ 8.00 % (Eight per cent only) p.a. will be payable for delay in payment of First & Final Call beyond January 24 2022 till the actual date of payment;
 - The Company shall be entitled to deduct from any dividend payable to you, all sums of money outstanding or calls and interest due thereon in relation to the partly paid-up equity shares of the Company; and
- calls afful illustration understorn in reason to the party party paying shares a reasoning region, such The party paying equity shares of the Company currently held by you, including the amount already paid thereon are liable to be forfeited in accordance with the Articles of Association of the Company and the LOF.
- In case of non-receipt of the First and Final Call Notice, shareholders can request by e-mail or letter, for the duplicate First and Final Call Notice from the Registrar or may also download the same from the Company's website: http://www.rppipl.com/shareholdersinformation.php or the Registrar's website https://rights.cameoindia.com/rpp/callmoney. In such a case, however, the shareholder need to fill the DP ID-Client ID, number of partly paid-up equity shares held and amount payable towards the First and Final Call Money.
- and amount payable towards the First and Final Call Money.

 FAOs on First & Final Call are available on the website of the Company: http://www.rppipl.com/shareholders-information.php
 or on the website of Cameo Corporate Services Limited ("RTA"): https://injohs.cameoindia.com/rppicallmoney. You may also seek clarifications on any query related to the payment of First & Final Call on the helpline number +91 73388 08559 or +91 93420 72988 (operational from Monday to Friday between 10 AM and 5 PM).

All the correspondence in this regard may be addressed to: CAMEO CORPORATE SERVICES LIMITED ects Ltd. - First and Final Call No.1 Club House Road, Chennai 600 002. **PHONE**: 044-28460390 To 394

FAX: 044-28460129 E-mail: investor@cameoindia.com

For R.P.P. Infra Projects Limited

Place: Erode Date: January 06, 2022

Pradeep Kumar Nath Company Secretary and Compliance Officer

தெற்கு ரயில்வே

இணையதள போர்ட்டலில் காணலாய் / அங்கிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விபரங்கள்: தோராயமான மதிப்பு ரூ.14,23,869/-.

பணி நிறைவு காலம்: 6 மாதங்கள் அனைத்து பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மூடும் தேதியும் தேரமும்: 26-01-2022 அன்று 15.00 மணி.

மின்னணு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண். : SA-E-8-2021-22-W 1

இணையதள முகவரி www.GeM.Gov.in

www.GeM.Govin
இத்த ஒப்பத்தப்புள்ளியில் GeM
இந்த ஒப்பத்தப்புள்ளியில் GeM
பேராட்லில் மதிவு செய்துகொண்ட நிறு வளங்க ஒரு கு மட்டு மே ஒப்பந்த நப்புள்ளிகளின் (முழுகிபாங்களும் GeM போர்ட்டல் "www.gem.gov.in" வ நா நம் மட்டும் வள்ளை க நப்பந்த நப்புள்ளிகளைக்கு "www.gem.gov.in". என்ற

ன்னணு ஒப்பந்தப்புள்ளி அறிவ எண். SA-E4-2021-22-W1

எண். SA-E4-2021-ZZ-WI நடிரத்த நலைவருக்காகமு் மற்றும் இவர் என்பாகவும் கோட்ட இறில்வே மேலாளர் (எலக்கு நிகல்) சேலம் கோட்ட இறில்வே மேலாளர் (எலக்கு நிகல்) சேலம் கோட்டம், சேலம்-5, கீழ்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் மின்னணு ஒப்பந்தப்புளரிகளை வரவேற்கிறார். ஆன்லைன் ஒப்பந்தப்புளரிகளை மடுமே ஏற்றுக்கொள்ளப்படும். கிளக்கமான NIT, ஒதுத்காண அளவைகள், ஒப்பந்தப்புள்ளின்றும் இவர்க்கமான NIT, ஒதுத்காண அளவைகள், ஒப்பந்தப்புள்ளின்றும் இப்பந்தப்புள்ளின்றும் மற்றும் இப்பந்தப்புள்ளின்ற www.ireps.gov.in என்ற இணையதள போர்ட்டலில் காணலாம் / அங்கி ஒந்து தாறிறக்கம்

EMD: em.28500/-

Follow us on: twitter.com/GMSRailway

வேறு வாகனம்) பணி தொடங்கும் தே தி யி லி ரு ந் து 02 ஆண் டு காலத்திற்கு வாடகைக்கு எடுத்தல். தோராயமான மதிப்பு: ரூ. 1296000.00 ஒப்பந்தப்புள்ளியை மூடுவதற்கான தேதியும் நேரமும்: 17-01-2022 அன்று 11:00 மணி

ஒப்பந்தப்புள்ளியை திறப்பதற்கான தேதியும் நேரமும்: 17-01-2022 அன்று 11:00 மணி

www.gem.gov.in". என்ற இணையகள் போர்ட்டலை பார்க்கவும்.

கோட்ட ரயில்வே மேலாளர் (எலக்டிரிகல்) சேலம்

செய்துகொள்ளலாம்.
மின்னணு ஒப்பத்தப்புள்ளி அறிவிப்பு என். தேதி மற்றும் பணியின் பெயர்: SA.E-4-2021-22-W1 தேதி : 26-01-2022. சேலம் கோட்டம் - தெற்கு இரயில்வே - சேலம் கோட்ட அலுவலகத்தின் 3வது தளத்தினை கட்ட தைம் புத்தாக கட்டப்பட்டுள்ள டேட்டத்தில் புத்தாக கட்டப்பட்டுள்ள முதல் தனத்தின் மீட்டிங் ஹாலில் பேக்டு AC-ஐ வழங்குதல் - மின்சார ஏற்பாடுகள்.

அனை த் து பணி களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கும் தேதியும் நேரமும்: 26-01-2022 அன்று 15.00 மணி.

துற்கு. Avoracia அன்று பெருக்கு வகன்/திருக்கு அறிவ்படி, எனத் நட்டிப்படி, விளக்கங்கள் பெர்க்றவை Www.ireps.gov.in. கட்டிய விளக்கங்கள் கட்டிய வின்றவை Www.ireps.gov.in. கட்டிய வின்றவை அனியாக நாளிதழ்களில் வெளிய டட்படிடம் பட்படாக நாளிதழ்களில் வெளிய டட்படிய நாட்டாது. ஒப்பந்தப்புள்ளி தாரர்கள் இணையதனத்தை அவ்வப்போத்களை பாத்தபித்துக்கொள்படுகிறாக்கள். கட்டுக்கொள்ளப்படுகிறாக்கள் கடைக்கொள்ளப்படுகிறாக்கள். கட்டுக்கொள்படுகிறாக்கள் இல்காக்கும் இல்கையதன்று வின்று கட்டுக்கொள்ளப்படுகிறாக்கள்.

தெற்கு ரயில்வே

நடியரசுத்தலைவருக்காகவும் மற்றும் ஓவர் சார்பாகவும் கோட்ட ரமில்வே மலாளர் / எல்ஷரிகல்/ சேலம் கோட்டம், சேலம் -5 , நேத நிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்காக மின்ன இ ஓப்பந்தப்புள்ளிகளை வரவேற்கிறார்.

பளிகளுக்காக மின்னன நப்பந்தப்புள்ளிகளை வரிலுநிறார். GEM (2021/18/18/18099) என். 29-12-2021. நப்பந்தப்புள்ளி அறிவிப்பு என்ர. நப்பந்தப்புள்ளி அறிவிப்பு என்ர. க (த.தி 29-12-2021. GEM/2021/18/1809935. (ததி. 29-12-2021. பணியின் பெயர்: சேலம் கோட்டத்தைக் சுறிறிம் Sr.

பணியின் சிபயர்: சேலம் கோட்டத்தைச் சுற்றிலும் ST DEE/G/SA பயன்பாட்டுக்காக 1 எண்ணிக்கை சாலை பேர்க்குவரத்த வாகனத்தை (SUV வகை: மாருத் கஸுகி LG அல்லது அதனை ஒத்த கணுகி LG அல்லது அதனை ஒத்த வேறு வாகனம்) பணி தொடங்கும்

இணைவற்காபோட்டையை பாக்கையும். ஒப்பந்தப்புள்ளியின் தோராயமான மதிப்பு, அமைவிடம் மற்றும் இதர ஆவணங்கள் ஆகியவற்றுக்கு www.gem.gov.in என்ற இணையதள போர்ட்டலை பார்க்கவும்

Follow us on: twitter.com/GMSRailway

கடன் பெற்றவர் பெயர் : **திரு.M.சரவணன்**,

. (புறுசாமி, 22, குறுக்கு சந்து, அப்பங்குடி தபாடி, பவானி தாலூகா–638455. எத்தின் பதிவு எண் : TN 36 AP 6888

தமிழகத்தின் No.

TMT கம்பிகள்

என்றென்றும் ஐஸ்வர்யம்!! எங்கெங்கும் ஐஸ்வர்யம்!

AISWARYAM TMT 500D

கட்டுற கம்பி நல்லா இருந்தா, கட்டிடம் ஸ்ட்ராங்கா இருக்கும் ல...!

DEALERS WANTED | CONTACT: 7200550009 | 7200810009

www.aiswaryamtmtbars.com

AUTHORISED DEALERS

ERODE: NEW TAMILNADU STEEL, ERODE - 8072655209,9442009429 BEST STEELS, BHAVANI - 9080100675

RECRUITMENT OF MANAGER (FINANCE)

TNPHCL invites applications from qualified Chartered Accountants (ICAI), (or) Cost Accountant (ICWAI) with minimum 3 years of post qualification on full-time contract basis for a minimum period 5 years. Consolidated pay Rs.80,000/- per month. (Negotiable upto 1 Lakh).

Interested eligible candidates can send their resume by post to

reach this office by 28.01.2022.

Chairman and Managing Director DIPR/12/Display/2022 TNPHCL., "ளேதனை கடத்து கதத்திரம் அடைந்தோம், எரதனை புரிந்து எரித்திரம் படைப்போம்."

SBI ஈரோடு கினை. D-4, ஸ்டேப் பாங்க் நோடு, P.S.பார்க் அருகில், ஈரோடு-638001.

அறிவிப்பு வங்கியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் விற்பனை

துயாரிப்பு/மாடல்: HYUNDAI MOTORS INDIA LTD/ JAN 2018, VERNA1.6 CRDI SX BS IV ரு. 7,17,440/– (GST சேர்த்து) RC உடன்

தயாரிப்பு/மாடல் : HYUNDAI MOTORS INDIA LTD/

DEC 2016, I20 ACTIVE CRDISX B

: ரூ.71,800/-கடன் பெற்றவர் பெயர் : <mark>திருமதி.М.யமுனா,</mark> துயாரிப்பு/மாடல் : HYUNDAI MOTORS INDIA LTD/ DEC 2017, I20 ASTA(O) CRDI ரூ.5,38,080/– (GST சேர்த்து) RC உடன் 6 பெ. செண்முகவேல், 450/2, சல்லிமேடு, மொளசி அஞ்சல், திருச்செங்கோடு, நாமக்கல்—637210. பாகனத்தின் பதிவு எண் : TN 34 AP 4750 : 37377073329 EMD : ரூ.53,800/-

கடன் பெற்றவர் பெயர் : திருமதி. M.சுர்மினா பானு, க.பெ.முகமது யூகப், 13/14 தேவராஜ் தோட்டம், வாணிபுத்தூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு–638506. ரிசர்வ் விலை ரூ.3,18,600/– (GST சேர்த்து) RC உடன் பாகனத்தின் பதிவு எண் :TN 36 AD 6786 : 35903508714 **EMD** ஏல விற்பனை விபரம் :

வாகனத்தைப் பார்வையிடும் நாள் : 19.01.2022 லிருந்து காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 வரை ஹ்றும் இடம் பவானி ரோடு, ஈரோடு

விருப்பக் கடிதம் / KYC ஆவணங்கள் / EMD க்காள சான்று : **19.01.2022 மாலை 4.00 மணி வரை** முதலியன சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி வப்பந்கப்பள்ளி/எலம் : 20.01.2022 மாலை 03.00 மணி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நடைபெறும் நாள் & இடம் ஈரோடு–638001. குறைந்தயட்ச வைப்புத் தொகை செலுத்தவேண்டிய க**ணக்கு எண். 37608137386** BY RTGS/NEF1

.டுதல் ஏல உயர்வு தொகை : ரூ.**2**,000 ஏலத்திற்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் : மேற்படி வாகனம் 'தற்போது உள்ள நினையில் உள்ளது உள்ளபடி 'விற்பணை செய்யப்பட்டும். விருப்பமுள்ள ஏலதாரர்கள் 10% முன்வைப்புத் தொகை கணக்கு எண். 37608137386 மற்றும் ஏலத்தில் வென்றவர்கள் ஏல தினத்தன்று ஏலம் கோரிய தொகையில் 25 ஏத்திதத்தையும், பிதத் தொகைகளை அன்றிலிருந்து 7 நாட்களுக்குள்ளும் செலுத்திலிட வேன்றேக தவறினால் கட்டிய ரஷ் தொகைக திருப்பி தாப்படமாட்டாது வங்கி காரணம் தூம் காட்டாது எந்த ஒரு அல்லது அனைந்து ஏலக் குறிப்பிணையும் ஏற்கவோ / நிராகரிக்கவோ/தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ உரிமை உடையதெனத்

இடம் : ஈரோடு தேதி : 06.01.2022 அதிகாரபூர்வ அதிகாரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஈரோடு

ந்நாடு என்ற. 41. தெப்பக்குளம் வீத் எடைல் கூடு: என்ற. 41. தெப்பக்குளம் வீத் எழோடு- 638001. மோன்: 0424–2256502. 2255834.மொபைல்: 98422 58477 ank.in (CIN:U65110TN1921PLC001908)

ஏல விற்பனை அறிவிப்பு

கடவீட்டு சொத்துக்கள் நொக்கவாக்குகல் மற்றும் நிதி சொத்துக்களை மறு சீரமைத்தல் கடவீட்டு சொத்துக்கள் மீதுளை உரிமை அமலாக்க சட்டம், 2002, பிணையத்தன் கடலீட்டு சொத்துக்கள் மீதுளை உரிமை அமலாக்க சட்டம், 2002, பிணையத்தன் (அமலாக்கம்) விதிகள் 2002 ன் விதி 8(6) மற்றும் 9(1) உடன் கிழ், அமையுக் சொத்துக்களின் விறியகளைக்கள் ஏவம், தமிழ்நாடு பெர்க்கள் டைம் பேம்க் விமிடேட்டின் ஈரோடு கிளையின் மாதுகாக்கப்பட்ட கடனிந்தவர்) அங்கேசிக்கப்பட்ட அதிகளி அவர்கள், மேற்படி வங்கிக்கு வரவேண்டிய 31.12.2021 தேதி வரையான தொகை சூ.51,33,249,55 – ஐ M/s. மீர மாருதி ஆயில் மில், திரு. P.B. மேல், தமிய திரு. P.பாலகப்றமணியில், கி.க. N. சிவகானம், கடும், படமான அகலியார் என்றவர்கள் பெரிமக்க Ms. ஸ்ரீ மாகுதி ஆயில் யில், திரு. P. B. மீவல், த/பே, திரு. P. பாலகப்புமணியம், திரு. N. கிவஞானம், த/பெ, நடராத முதலியார் என்பவர்களிடப்பெற்கும் வளுக்கில் அடமானப்படுத்தப்பட்ட ஆக்கபூர்வ சுவாதீனம் செய்து கொண்ட கீழ்க்கண்ட அசையாக கொண்டக் இக்கண்ட அசையாக கொற்கும் கொண்டக் இக்கண்ட அசையாக குறிப்பாக கடன்தாரர்(கள்) மற்றும் உத்தரவாதமளித்தவர்(கள்) மற்றும் பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. இந்த சொத்துக்கள் "எங்கு உள்ளதோ உள்ளபடி", 'என்ன உள்ளதோ கான்றும் முன்னவப்படும் அறையாக சொத்திக்கான அறைந்தபட்டு மற்றும் முன்னவப்படுக்கும் என்மதாக இரைக்கான அறைந்தபட்டு சிர்கணிக்கான அறைந்தபட்டு கிர்கணிக்கான அறைந்தபட்டு கிருகணிக்கான அறைந்தபட்டு கிருக்கான அறைந்தபட்டு கிருக்கும் வியரம்.

அசையாச் சொத்தின் வியாம்:
எரோடு, பிரப் ரோடு, அரசு மருத்துவணை மற்றும் சவிதா பேருந்து நிறுத்தம்
அருகில், கலைமகள் கல்வி நிலையம் பள்ளி நோடு பினாக் என். 5, வாட்டு B,
மழைய டவுன் சர்வே என். 475, புதிய டவுன் சர்வே என். 27 இதிலுள்ள 1101
சது அடி நில மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடம், மறையு கூதவு என். 48,
புதிய சுதவு என்கள் 45, 45/1, 46, 46/1, 47, 47/1, 47/2, நடரு முதலியார் மகன்
திரு, N.சிவளுளைப் பெயிலுள்ளது. மனை நிலத்தின் <u>வங்கைகள்</u> உடக்கே: 30
அடி அகல கிழிலேல் நோடு, தெறிகே: திருந்திருக்கினம்வாளுக்குச் சொந்தமான சொத்து, கிழக்கே: திரு, N.சிவவரானத்துக்குக் சொந்தமான சொத்து. மேற்கே: திரு.ஜெயவேலு மற்றும் பிறருக்குச் சொந்தமான சொத்து, மொத்த நிலப்பரப்பு : 1101 சதுர அடி, சொத்தானது ஈரோடு பதிவு மாவட்டம் மற்றும் ஈரோடு சார் பதிவு மாவட்டத்திற்கு உட்பட்டு அமைந்துள்ளது.

<u>ஏலம் நடைபெறும் இடம் :</u> தமிழ்நாடு மொக்கன்டைல் பேங்க் லிட், ஈரோடு கிளை : KMP டவர்ஸ், எண்.41, தெப்பக்குளம் வீதி, ஈரோடு–638001. கிளைத் தலைவர் : 9842258477 மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி : 9842835635 போன் : 0424–2256502, 0424–2255834.

ஏலத் தேதி மற்றும் நேரம் : 10.02.2022 (வியாழக்கிழமை); மாலை 4.00 மணி

ஒவ்வொரு டெண்டர் விண்ணப்பதாரரும் முன் வைப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டவிலையில் 10 சதவீததொகைக்கான வரைவோலையை <mark>தமிழ்நாடு</mark> **மெர்க்கன்டைல் பேங்க் லிமிடெட்** பெயரில் ஈரோட்டில் மாற்றக்கக்க 10.02.2022 அன்று மாலை 3.30 மணிக்குள் அல்லது அதற்கு முன்பாகவே செலுத்த வேண்டும்.

ு குறித்த விரிவான நிபந்தனை விபரங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வங்கியின் இணையதளத்தில் பார்வையிடலாம். (www.tmb.in)

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி தமிழ்நாடு மொக்கன்டைல் பேங்க் லிட் இடம் : ஈரோடு தேதி : 06.01.2022

The worth of the state of the s